RELIANCE Reliance Asset Reconstruction Company Ltd.

DEMAND NOTICE UNDER SECTION 13 (2) OF THE SARFAESI ACT, 2002

he below mentioned borrowers availed various credit facilities from City Union Bank. A

orrowers have failed to maintain the financial discipline, the loan account has been classified a lon-performing assets (NPA) by City Union Bank on 30.09.2012 in accordance with the guideline

ssued by Reserve Bank of India. City Union Bank vide Assignment Agreement dated 30.12.2011, issigned the financial assets of following borrowers along with all its right, title and interes

gether with all underlying security interests in favor of Reliance Asset Reconstruction ompany Limited trustee of RARC 007 Trust.

Pursuant to said assignment the undersigned authorized officer in exercise of powers conferred u/s 13(2) of the said Act r/w Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 had sent the

ternand notices dated 08.07.2024 through registered post, thereby calling upon the borrowers to epay the entire outstanding mentioned in said notices with further interest thereon within a period

60 days from the date of Notice. However, as demand notices could not be served, the same

Name & Add of Borrower/ Guarantors/ Mortgagors etc.

.M/s.Aakash Textiles, Shop No.246/360, Crown Complex, Bangalore Road, Opp.to Mohaodge, Krishnagiri, Dilsukhnagar – 635001.

. Mrs.S.Kamatchi, W/o.S.Sankaran. Proprietor, No.63/2, II Street, Opp to Shanti Nagar, Londa

mount Outstanding (Rs.):- Rs.1,46,33,876.01/- (Rupees One Crore Forty Six Lakhs Thirt Three Thousand Eight Hundred and Seventy Six and Paise Zero One Only) outstanding a

lescription of Assets:- (Property owned by Mrs S.Kamatchi W/o S.Sankaran):- All that piece nd parcel of property Situtated at Thiruvanamalai District, Cheyyar RD, Vembakkam Sub RD cheyyar TK, Perungattur Village in S NO 683/B1 Dry Hec. 0.11.5, S No 683/B2 Dry Hec 0.11.5, S

All the above said land are clubbed together, leveled and plotted as House sites and name

eet Road, South of- Plot No 16, West of- Vacant Site, North of- Vacant Site. In this east wes

the southern side 72 feet and the northern side 61 feet, north south on the western side 25 each side. Western side 62 feet and eastern side 69 feet Totally 3125 1/2 Square Feet (290.47 Square meter) Description of

ease note that as per Section 13 (13) of the said Act, you are restrained from dealing with

ransferring any of the secured assets referred to herewith, whether by way of sale, lease or oth erwise. Any contravention of this provision is an offence and punishable under SARFAESI Act.

GUJARAT ENERGY TRANSMISSION CORPORATION LTD.

H.O: Sardar Patel Vidyut Bhavan, Race Course,
Vadodara (Gujarat): 390007

Tender Notice No. ACE (P&C): TN - 05: 24-25

EPC of (1) 02 Nos. Of 220 KV D/C Kansari Thavar both cicuit LILO at Khimai

S/S with AL-59((61/3.50) conductor om M/C tower and OPGW cable under KYS-II (2) LILO of both circuits of 220kV D/C Motipaneli-Sardargadh line at Prop. Dhank substation on 220kV M/C tower with AL-59 (61/3.50) conductor

with 48F OPGW Cable on turnkey basis (route length – 2.686 kM) under KSY-

II. (3) LILO of both circuits of 220kV D/C Nakhatrana Varsana at Prop. Nagor

substation on 220kV M/C tower with AL-59 (61/3.50) conductor with 48F

[B] Civil: ACE(P&C)/Contracts/Civil/330, 331, 332, 333, 334, 335, 336 &

337/24-25/66kV Lodhika S/s, 66kV Babara-B S/S, 66kV Amaran S/S, Bhildi Sadarpur line, 132kV Manjusar S/S, 66kV Dharmanand S/S, 66kV Vasna

Construction of Control Room Building, Foundations, Cable Trench, C'Wall,

RCC Road & Misc. civil works at (1) 66Kv Lodhika SS under Gondal Tr Circle (2) 66 KV BABARA-B S/S Ta.-BABARA & under Amreli Tr Circle. (3) 66 kV

Amran S/S under Gondal Circle. (4) Construction of Tower pile foundation of 66KV Bhildi - Sadarpur Line at Location 20/1 Banas River, for Tower Type

PP+0/+3 at 07 Nos of locations under Palanpur Circle. (5) Manjusar S/S from

132 KV to 220KV class at 132 KV Manjusar SS Phase-1a under Jambuva

Circle. (6) 66 kV Dharmanand (Ribda-2) S/S under Gondal Circle (7) 66 kV

Vasna Kotariya S/S & 2 Nos of opposité end feeder bay at 132kV Mánjusar

Above Tender are available on web-site www.getcogujarat.com (for view and

download only) & https://getco.nprocure.com & getcotender.nprocure.com

Note: Bidders are requested to be in touch with our website till opening of the

FORM G

(The timeline to submit the EOI extended)
INVITATION FOR EXPRESSION OF INTEREST FOR
ANANYA WOOD PRIVATE LIMITED OPERATING IN TIMBER TRADING AT
RAIKVA, 3A, RAM MOHAN MULLICK GARDEN LANE 4TH FLOOR,

ROOM NO. 10, P.S.- BELIAGHATA, KOLKATA - 700010 (Under sub-regulation (1) of regulation 360 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

RELEVANT PARTICULARS

**Addl Chief Engineer (Procurement & Contracts)** 

Ananya Wood Private Limited PAN- AAFCA5351G

Kolkata, West Bengal

Corporate Debtor)

corporate-personals

07.08.2024

22.08.2024

01.09.2024

06 09 2024

ananyawood.ibc@gmail.con

ananyawood ibc@gmail.com

Anil Agarwa RP in the matter of Ananya wood Private Limite IBBI/IPA-001/IIP-P00270/2017-2018/1051 AFA No.: AA1/10514/02/201124/106365 valid till 20.11.202 Unit No. 508, 5th Floor, 1865 Rajdanga Main Road, Kolkata-700107

CIN- U20200WB2005PTC106200

Raikva, 3A, Ram Mohan Mullick Garden Lane 4th Floor,

Room No. 10, P.S.- Beliaghata, Kolkata - 700010

Zero (As informed by the suspended board of the

ananyawood.ibc@gmail.com List of Creditors also

(Last date extended from 11.07.2024 to 07.08.2024

Can be obtained by sending email at:

Can be obtained by sending email at:

available at- https://ibbi.gov.in/en/claims/

S/S under Jambuva Circle. (8) 66 kV Challa S/S under Navsari Circle.

(For view, download and on line tender submission).

Name of the corporate debtor along with

Details of place where majority of fixed

AN & CIN/ LLP No.

ssets are located

at URL

Interest

Date: 23.07.2024

rovisional list

resolution applicants

Address of the registered office

services sold in last financial year

urther details including last available

financial statements (with schedules) of

two years, lists of creditors are available

Eligibility for resolution applicants under

section 25(2)(h) of the Code is available

Last date for receipt of expression of interest

Date of issue of final list of prospective

14 Date of issue of information memorandum,

evaluation matrix and request for resolution

plans to prospective resolution applicants

Last date for submission of resolution plans 06.10.2024
Process email id to submit Expression of ananyawoo

Date of issue of provisional list of

prospective resolution applicants

OPGW Cable on turnkey basis (route length - 21.327 kM) KSY-II.

[A] EPC: ACE(P&C)/Contract/E-215, E-216 & E-217/TL/220kV/S&E:

Sd/-Authorised Office

Reliance Asset Reconstruction Company Ltd.

Dent- https://www.nprocure.com

oundaries in Plot 23, East of - Vacant site South of -Plot No 24 West of -Plot No 23 case of failure to repay the aforesaid entire outstanding amount within a period of 60 days, the undersigned shall be constrained to enforce the above secured assets under the provi SARFAESI Act.

inivasa Nagar" in this plot 17 & 23 only. Description for boundaries in Plot 17- East of - 23

reby served upon the borrowers by way of alternative mode of service.

Details are as follows: -

No 687/1 Dry Hec 0.11.5 And S NO 687/2 Dry Hec 0.36 5.

et, Krishnagiri - 635001

on 08.07.2024.

Place:- Krishnagiri

GETCO: www.getcogujarat.com

Kotariya S/S & 66kV Challa S/S.

22/07/2024

Date:- 23.07.2024

Express Highway, Goregaon (East), Mumbai 400 063.

Regd. Office: 47, P S K Nagar, Rajapalayam - 626 108
Corp. Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113
Email:investorrelations@ramco.com, website: www.ramco.com
Tel: +91 44 2235 4510 / 6653 4000

### NOTICE OF THE 27TH ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Dear Member(s)

. Notice is hereby given that the Twenty Seventh Annual General Meeting ("AGM") o Notice is nereby given that the Iwenty seventh Annual General Meeting (I AGM) of the Company will be convened on Wednesday, the August 21, 2024 at 10:00 a.m. through Video Conference ("VC")/ Other Audio Visual Means ("OAVM") facility in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements; Regulations, 2015 read with Circulars of Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India, issued pursuant to conducting of AGM. In compliance with the said Circulars, the soft copy of the Annual Report (in the form of interactive pdf, with extensive book marking which will make the cross referencing easier while navigating through the various sections of the Annual Report) including the Notice of 27" AGM, Board's Report, Auditors' Report, the Company's Separate (Standalone) and Consolidated Financial Statements for the financial year 2023-24 and other documents required to be attached thereto, have been sent by email on July 20, 2024 to all the Members of the Company whose email addresses are registered with 2024 to all the wellhels of the Company withose eliminated issues are registed with the Company or with their respective Depository Participants and the same has been uploaded on the website of the Company i.e. www.ramco.com and on the website of Stock Exchanges i.e. BSE Limited: www.bseindia.com and National Stock Exchange of India Limited: www.nseindia.com. The Notice of 27<sup>th</sup> AGM is also uploaded on the website of Central Depository Services (India) Limited ("CDSL") www.evotingindia.com.

2. In terms of Section 108 of the Act, read with Rule 20 of the Companies (Managemen and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI LODR, the Company is providing remote e-voting facility to transact the business contained in the Notice of 27th AGM by engaging the services of CDSL. The cut-off date for the purpose of eligibility to vote is Wednesday, August 14, 2024.

. The instructions for remote e-voting, e-voting during the AGM and for participating in the AGM are provided in the Notice of  $27^{\circ}$  AGM. Members may also note:

a) Voting Rights shall be in proportion to the Equity Shares held by the Members a on cut-off date.

b) The Remote e-voting commences at 9:00 a.m. on Sunday, the August 18, 2024 and ends at 05:00 p.m. on Tuesday, the August 20, 2024. During this period, Members of the Company holding shares as on the cut-off date, may cast their votes electronically. The remote e-voting shall be blocked and not be allowed after 5:00 p.m. on Tuesday, the August 20, 2024 and once the vote on resolution is caste by the Member, the Member shall not be allowed to change it subsequently.

c) Those Members, who will be present in the AGM through VC / OAVM facility and have not cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through remote e-voting system during the AGM.

d) Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC/ OAVM but shall not be entitled to cast their votes again

e) Members whose names are recorded in the Register of Members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only, shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting during the AGM. Any person who acquires shares of the Company and becomes Member of the Company after despatch of the Notice of 27th AGM and holding shares as on cut-off date, may obtain the user id and password by following the instructions provided in the Notice of 27th AGM.

If you have any queries or issues regarding attending AGM and e-voting from the CDSL e-voting System, or any grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Senior Manager, Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai – 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on Toll Free No. 1800 22 55 33.

For RAMCO SYSTEMS LIMITED

Place: Chennai Date: July 22, 2024

VIJAYARAGHAVAN N E COMPANY SECRETARY



HINDUJA HOUSING FINANCE

HOUSING FINANCE

Hinduja Housing Finance Limited

Corporate Identity Number: U65922TN2015PLC100093

Regd. Office: No. 27A, Developed Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu - 600032

Head Office: No. 167-169, 2nd Floor, Anna Salai, Saidapet, Chennai, Tamil Nadu -600015

Website: www.hindujahousingfinance.com

Email: compliance@hindujahousingfinance.com

Statement of Standalone Unaudited Financial Results for the Quarter ended June 30, 2024

	Rs. In Lakhs					
SI. No	Particulars	Quarter ended 30-06-2024	Quarter ended 30-06-2023	Year ended 31-03-2024		
		Unaudited	Unaudited	Audited		
1	Total Income from Operations	37,382.95	25,262.31	120,860.26		
2	Net Profit/ (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary items#)	8,668.40	8,973.12	39,090.51		
3	Net Profit/ (Loss) for the period before tax (after Exceptional and/ or Extraordinary items#)	8,668.40	8,973.12	39,090.51		
4	Net Profit/ (Loss) for the period after tax (after Exceptional and/ or Extraordinary items#)	6,633.74	6,931.78	30,034.16		
5	"Total Comprehensive Income for he period [Comprising Profit/ (Loss) for the period (aftertax) and Other Comprehensive Income (after tax)]"	10,131.89	6,943.39	62,334.95		
6	Paid up Equity Share Capital	23,867.74	23,610.00	23,867.74		
7	Reserves (excluding Revaluation Reserve)	118,816.59	53,293.15	108,684.70		
8	Securities Premium Account	25,414.04	21,651.00	25,414.04		
9	Net worth	168,098.37	98,554.14	157,966.48		
10	Paid up Debt Capital/ Outstanding Debt	869,825.68	595,703.93	800,317.13		
11	Outstanding Redeemable Preference Shares	NA	NA	NA		
12	Debt Equity Ratio	5.17	6.04	5.07		
	"Earnings Per Share (of Rs. 10 /- each)	2.78	2.94	12.63		
13	(for continuing and discontinued operations) -	2.78	2.94	12.63		
	2. Diluted:"	Not Annualised	Not Annualised	Annualised		
14	Capital Redemption Reserve	NA	NA	NA		
15	Debenture Redemption Reserve	NA	NA	NA		
16	Debt Service Coverage Ratio	NA	NA	NA		
17	Interest Service Coverage Ratio	NA	NA	NA		
Not	Notes:					

To the above is an extract of the detailed format of the quarterly financial results filed with the stock exchange under Regulation 52 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015. The full format of the quarterly financial results is vailable on the BSE website (URL:https://www.bseindia.com) and on the company ebsite https://www.hindujahousingfinance.com.

2. The unaudited standalone financial results of the Company has been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) as per the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (as amended from time to time) and notified under Section 133 of the Companies Act, 2013 ("the Act"). The company has applied its significant accounting policies in the preparation of these financial results consistent with those llowed in the annual financial statements for the year ended March 31, 2024.

3. The financial results for the quarter ended June 30, 2024 have been subjected to Limiter The infancial results for the quarter ended other 50, 2024 have been subjected to Linitet review by the Statutory auditors of the company. The same were reviewed by the Audi Committee and approved by the Board of Directors at their board meeting held on July 21

4. The figures of the previous periods have been regrouped and/or reclassified to confo to the current period's classification.

5. For the other line items referred in regulation 52(4) of the Listing Regulations, pertinent isclosures have been made to the BSE website and can be accessed on the URL:https://www.bseindia.com)

For Hinduja Housing Finance Limited Managing Director Date: 21-07-2024

**TEYNAMPET BRANCH** 

केनरा बैंक Canara Bank 🕸 94442 60416, Email:cb0416@canarabank.com

DEMAND NOTICE [SECTION 13(2)] TO BORROWER/GUARANTOR/MORTGAGOR Demand Notice issued under Section 13(2) of the Securitization & Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act

1. Mr. Sundar S, S/o.Shri.K.Shrinivasa Rao, 2. Smt. Leela S, W/o, Mr. Sundar S Both at: 25, Venkatraman Street, Revathy Flat, Balaiah Garden, Madipakka Chennai - 600091 Dear Sir / Madam.

Sub: Notice issued under Section 13(2) of the Securitization & Reconstruction of Financial Assets & Enforce 2002.

The undersigned being the Authorized Officer of Canara Bank, Teynampet Branch, Chennai (hereinafter referred to as "the secured creditor"), appointed under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002, (hereinafter referred as the "Act") do

hereby issue this notice to you as under: That Mr. Sundar S and Smt. Leela S, have availed credit facility stated in the Schedule A hereunder and has entered into the security agreement/s in favour of

the secured creditor. While availing the said financial assistance, you have expressly undertaken to repay the loan amount/s in accordance with the terms and conditions of the above mentioned agreements.

You (The person mentioned in schedule B) are also entered in to agragainst the secured assets which are detailed in **Schedule B** hereunder. Schedule-A: Details of the credit facility/ies availed by the Borrower

Loan A/c.No. Nature of Loan / Limit 0416619000183 Housing Finance 31.12.2018 the above said loan / credit facilities are duly secured by way of mortgage/ hypothecate of the assets more specifically described in the schedule hereunder, by virtue of the relevant documents executed by you in our favour. Since you had failed to discharge your liabilities as per the terms and conditions stipulated, the Bank has classified th debts as NPA on 04.07.2024. Hence, we hereby issue this notice to you under section 13(2) of the subject Act calling upon you to discharge the entire liability of the Borrowers towards the secured creditor as on 05.07.2024 amounts to ₹ 19,82,852.81 (Rupees Nineteen Lakhs Eighty Two Thousand Eight Hundred Fifty Two and Eighty One Paise Only) with accrued and up-to-date interest and other expenses, within sixty days from the date of the notice, failing which we shall exercise all or any of the rights under section 13(4) of the subject Act. You are also put on notice that in terms of section 13(13) the Borrower Guarantor shall not transfer by way of sale ease or otherwise the said secured assets detailed in Schedule B hereunder withou lease of other wise the said secured assets detailed in Schedule B hereunder without obtaining written consent of the secured creditor. This is without prejudice to any other rights available to us under the subject Act and / or any other law in force.

Your attention is invited to provisions of sub-section (8) of Section 13 of the Act, i respect of time available, to redeem the secured assets.

Whereas the demand notice sent to you by Regd. Post / Courier

Schedule-B: Details of Secured Asset:

"A" SCHEDULE: All that Piece and parcel of land and building, being house site bearing Plot No.4-B, in Srinivasa Nagar, Approved by D.D.T.P. No.321/73, Comprised in Survey No.218/2, measuring an extent of 2438 sq.ft of land situated at No.123, Madipakkam Village, Velachery Taluk, and being bounded on the North by: Padmavathi Ammal Garden, South by: Plot No.4A, East by: Plot No.5, West by: Plot No.3. And situated within the Registration District of Velachery. South and Sub Registration District of Velachery.

"B" SCHEDULE": Flat No.2 in the Ground Floor, flat having a plinth area of 830

square feet, together with 16/78 th i.e., 500 square feet undivided share of lan out of "A" SCHEDULE mentioned property 2438 square feet of land.

Present address: Flat No.2, in Ground Floor, of "Bharadwaj Apartments"

Door No.114-B, Brindavan Street, Srinivasa Nagar, Madipakkan Chennai - 600091.

Schedule-C. D	ie-C. Details of liability as off date		
Loan A/c.No.	Nature of Loan / Limit	Rate of Interest	Liability as on Date 05.07.2024
0416619000183	Housing Finance	8.85% + 2% penal interest	₹ 19,82,852.81 with further interest thereon from 06.07.2024
Date: 08.07.2024		Aut	horised Officer, Canara Bank

🔰 बैंक ऑफ़ बड़ौदा Bank of Baroda

Regional Stressed Asset Recovery Branch (ROSARB) 1st floor, No.10, C.P Ramasamy Road,

SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

**RELIANCE** 

Registered Office: 11th Floor, North Side, R-Tech Park, Western Express Highway, Goregaon (East), Mumbai-400063.

Reliance Asset Reconstruction Company Ltd.

DEMAND NOTICE UNDER SECTION 13 (2) OF THE SARFAESI ACT, 2002 The below mentioned borrowers availed various credit facilities from City Union Bank. As borrowers have failed to maintain

the financial discipline, the loan account has been classified as Non-performing assets (NPA) by City Union Bank on 29.06.2014 in accordance with the guidelines issued by Reserve Bank of India. City Union Bank vide Assignment Agreement dated 30.12.2014 assigned the financial assets of following borrowers along with all its right, title and interest together with all underlying security interests in favor of Reliance Asset Reconstruction Company Limited trustee of RARC 007 Trust. Pursuant to said assignment the undersigned authorized officer in exercise of powers conferred u/s 13(2) of the said Act r/w Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 had sent the demand notices dated 08.07.2024 through registered post, thereby calling upon the borrowers to repay the entire outstanding mentioned in said notices with further interest there on within a period of 60 days from the date of Notice. However, as demand notices could not be served, the same is hereby served upon the borrowers by way of alternative mode of service.

Details are as follows:-

Name & Add of Borrower/ Guarantors/ Mortgagors etc.

 M/s. Shankar Transport, No.1H/132, Palpandi Nagar, 3rd Cross Street (West), Tuticorin-628008.
 S. Shbiraminathan, No.1H/132, Palpandi Nagar, 3rd Cross Street (West), Tuticorin-628008.
 Mrs. A.Amirtham, W/o. S.Abiraminathan, No.1H/132, Palpandi Nagar, 3rd Cross Street (West), Tuticorin-628008.
 A.Sankaran, S/o. Abiraminathan, No.1H/132, Palpandi Nagar, 3rd Cross Street (West), Tuticorin-628008.

Amount Outstanding (Rs.) Rs.1,00,19,941.57 (Rupees One Crore Nineteen Thousand Nine Hundred Forty One and Fifty Seven Paisa only) outstanding as on 08-07-2024

Description of Assets Sr.No.

Property Owned by A.Sankaran: All that Piece and Parcel of Land and Building to be putup thereon, Situate at, Tuticorin Registration District, Tuticorin Melur Sub-Registry Jurisdication, Tuticorin Taluk, Meelavittan Village, Survey No. 1521/2A area 27 Acers 24 Cents in it eastern side 18 Acers 30 Cents in it Souhtern end 25 Cents in it Western Side North South pathway and Southern Side East West common pathway left out balance area as per present measurement 21.625 Cents boundaries are: North of: East West Road which is 32 links Broad, South of: P.Seethalakshmi Ammal Land, East of: North South Road which is 44 links Broad, West of S.Chidambara Nadar land; Within these Four boundaries land: East West (North) 158 1/2 feet; East Wes (South) 155 1/2 feet; North South (West) 61 feet; North South (East) 59 feet; Area 9420 Square feet = 21.625 Cents plot land; The property is in present subdivision Survey No. 1521/2A2A.

In case of failure to repay the aforesaid entire outstanding amount within a period of 60 days, the undersigned shall be constrained to enforce the above secured assets under the provisions of SARFAESI Act.

Please note that as per Section 13 (13) of the said Act, you are restrained from dealing with or transferring any of the secured assets referred to herewith, whether by way of sale, lease or otherwise. Any contravention of this provision is an ffence and punishable under SARFAESI Act.

Date: 23-07-2024 Place: Tuticorin

Sd/- Authorized Officer **Reliance Asset Reconstruction Company Limited** 

**ReLI**∆NCe

Borrowers/Guarantors

Reliance Asset Reconstruction Company Ltd.

<u>Registered Office:</u> 11th Floor, North Side, R-Tech Park,
Western Express Highway, Goregaon (East), Mumbai-400063.

**DEMAND NOTICE** UNDER SECTION 13 (2) OF THE SARFAESI ACT, 2002

Amount O/s

No 1

Date: 23.07.2024, Place: Tirunelveli

Date of NPA

The below mentioned borrowers availed various credit facilities from Indian Bank. As borrowers have failed to maintai the financial discipline, the loan account has been classified as Non-performing assets (NPA) by Indian Bank in accor dance with the guidelines issued by Reserve Bank of India. Indian Bank vide Assignment Agreement dated, 22.03.201 assigned the financial assets of following borrowers along with all its right, title and interest together with all underlyin security interests in favor of **Reliance Asset Reconstruction Company Limited** trustee of (INB RARC 030 TRUST) Pursuant to said assignment the undersigned authorized officer in exercise of powers conferred u/s 13(2) of the said Ac r/w Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 had sent the demand notices through registered post, there by calling upon the borrowers to repay the entire outstanding mentioned in said notices with further interest thereon with n a period of 60 days from the date of Notice. However, as demand notices could not be served some of the parties men

Description of the properties

ioned below, the same is hereby served upon the borrowers by way of alternative mode of service.

No.	borrowers/Guarantors	mortgaged	Date of	Amount 0/5	
1	1. Mrs.S.Rajalakshmi, W/o.Siva, First Floor, 'B' Block, Flat No.F2,	Property Owned by M.Siva:- All that piece and parcel of the vacant House site bearing Old No.18, New No. 35 rajaji street, Radha Nagar, chromepet, Chennai-600044,	Demand Notice	Rs.	
	Abirami Apartments, No.18, Rajaji Street, Radha Nagar, Main Road, Chrompet, Chennai-600044. 2. Mr. M.Siva, S/o. N.Munusamy, First Floor, 'B' Block, Flat No. F2, Abirami Apartments, No.18, Rajaji Street, Radha Nagar, Main Road, Chrompet, Chennai-	Tambaram Talluk, kancheepuram District, within The Registration District, of South Chennai and Sub-Registration District of Pallavaram, comprised in survey No.452/2 and Patta Old No.158, New No.90, Total land extent measuring about 4360 Sq.ft and out of which 633 sq.ft Undivided Share of land with little and interest, together with all its common rights there on. Bounded on the:- Boundaries: North: Land Belonging to Andai Ammal, East: Rajaji Street, West: Canal & House, South: Survey No.451.  A Residential flat with built up area of 947 sq.ft at First Floor "B" Block, Flat no.F2, abirami Appartments including common area with car parking. Plan No.PPA No.514103109 and PPL No. 887103.	31.01.2017 02.07.2024	52,22,743.59 (Rupees Fifty Two Lakhs Twenty Two Thousand Seven Hundred and Forty Three and Paise Fifty Nine Only) outstanding as on 02-07-2024	
Periyasamy, No.35/244, Sakkareshwari Nagar, Sundarasozhapuram, Thiruverkadu, Chennai-600077.  2. Mrs. K.Malathi, Wo. P.Kannan, No. 35/244, Sakkareshwari Nagar, Sundarasozhapuram, Thiruverkadu, Chennai-600077.  Mrs. K.Malathi, Wo. P.Kannan, No. 35/244, Sakkareshwari Nagar, Sundarasozhapuram, Thiruverkadu, Chennai-600077.  measuring 2400 sq.ft, comprised in S.no. veppampattu Village, bearing plot no.80 at 'nagar'', veppampattu Village, Thiruvallur District and bounded on Boundaries: North by: 30 Feet Wide for 'south by: Open to Recreation, East by: Plot 'sout		4, measuring 2400 sq.ft, comprised in S.no.102/2 veppampattu Village, bearing plot no.80 at "Mars nagar", veppampattu Village, Thiruvallur Taluk Thiruvallur District and bounded on the: Boundaries:- North by: 30 Feet Wide Road, South by: Open to Recreation, East by: Plot No. 79, West by: Plot No. 81 situated within the Sub-registration District of Thiruvallur.	31-01-2017 02-07-2024	Rs.35,45,388.42 (Rupees Thirty Five Lakhs Forty Five Thousand Three Hundred and Eighty Eight and Paise Forty Two Only) out- standing as on 02.07.2024	
Dat	Date: 23-07-2024, Place: Chennai Sd/- Authorized Officer, Reliance Asset Reconstruction Company Limited				

Alwarpet, Chennai-600 018.

Phone: 044 2345 4221/97899 74307

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with proviso to Rule 8(6) & 6(2) of the Security Interest (Enforcement) Rules, 2002.

Notice is hereby given to the public in general and in particular to the Borrower (s), Mortgagor (s) and Guarantor (s) that the below described immovable property mortgaged/charged to the Secured Creditor, possession of which has been taken by the Authorised Officer of Bank of Baroda, Secured Creditor, will be sold on "As is where is", "As is what is", "Whatever there is", basis for recovery of dues in below mentioned account/s. The details of Borrower/s/Mortgagor/Guarantor/s/Secured Asset/s/Dues/Reserve Price/e-Auction date & Time, EMD and Bid Increase Amount are mentioned below.

Name & address of Borrower/s / Guarantor/ Mortgagors: (1) Mr.Alagu Muthu Rajesh, S/o P. Subramaniam, No.87, Subashree Nagar Extn-1, 1st Cross Street, Mugalivakkam, Chennai - 600116 (2) Also at: Plot No. 4, Sri Ram Nagar, Perumalpattu, Thriuvallur Dist - 602024 (3) Also at: Mr Alagu Muthu Rajesh S/o. P Subramaniam, Plot No. 179, Sri Ram Nagar, Perumalpattu, Tiruvallur District - 602024. (4) Also at: Mr Alagu Muthu Rajesh S/o. P Subramaniam, Old No. 1/241, New No. 1/240, Subhashree Nagar Extension II, Mugalivakkam, Chennai - 600 116. (5) Also at: No.15, Nuoh Street, Al-Mattar-Al-Qadeem. Doha Post Box No. 383, Qatar. mail id: algate@yahoo.co.uk (6) Ms Priya Pretty, W/o. Alagu Muthu Rajesh, No.87, Subashree Nagar Extn-1, 1st Cross Street, Mugalivakkam, Chennai 600116.

Total Dues: **Rs. 79,03,991.34** as on **18.07.2024** plus further interest thereon from **19-07-2024** and other legal charges

Description of Immovable Property Item No.1: Equitable Mortgage of all that Piece and Parcel of Land with Building Situated at bearing Sub Division Plot No. 179, North Part, at 'SRI RAM NAGAR' approved layout CSAR/DTCP/M 86-208 L.P.No.173/86, Comprised in Survey No. 291/5. & 291/6 of Perumalpattu Village. Thiruvallur Taluk. Thiruvallur District. ac measuring an extent of 800 Sq.ft., and the land being bounded on the: North by: 24 Feet Road, South by: Sub Division Plot No.179, Middle Part, East by: Plot No.178, West by: 30 Feet Road. Measuring: North to South on the Eastern side: 20 Feet, North to South on the Western Side: 20 feet, East to West on the Northern Side: 40 Feet. East to West on the Southern Side: 40 feet. In all admeasuing 800 sq.ft land together with building consist of ground floor measuring 629 sq.ft and first floor measuring 629 sq.ft. The property is situated within the Sub-Registration district of Tiruvallur and Registration District of kanchipuram more particularly mentioned in the construction agreement dated 22/08/2016, Sale deed vide document No 11327/2016 dated 14/11/2016 and Memorandum of Deposit of Title deeds vide document No 11328/2016 dated 14/11/2016. (Symbolic Possession): Order received from CJM, Tiruvallur

Reserve Price: Rs. 31,19,000/- EMD Amount: Rs. 3,11,900/- Bid Increase Amount: Rs.10,000/-

Item No.2: Equitable Mortgage of all that Piece and Parcel of Land with Building Situated at Plot No.4, Western Part. in SRI RAM NAGAR' Perumalpattu, Comprised in Survey No. 285/3. 285/4 and 287/5. Patta No. 6788 as Per Patta Survey No. 285/3A7 of No.89. Perumalpattu Village, Thiruvallur Taluk, Thiruvallur District, measuring an extent of 1200 Sq.ft., and the land being **bounded on the: North by:** 24 Feet Road, **South by:** PlotNo.14, **East by:** Plot No. 4 Eastern Part, **West by:** Plot No. 3 **Measuring:** North to South on the Eastern side: 60 Feet, North to South on the Western Side: 60 feet, East to West on the Northern Side: 20 Feet, East to West on the Southern Side: 20 feet. In all admeasuring 1200 Sq.ft., land together with building. consist of ground and first floor measuring an area of 1800 sq.ft together with car park in the ground floor. The property is situated within the Sub-Registration district of Tiruvallur and Registration District of kanchipuram more particularly mentioned in the construction agreement dated 26/03/2016, Sale deed vide document No 4544/2016 dated 03/05/2016 and Memorandum of Deposit of Title deeds vide document No 6143/2016 dated 16/06/2016. Symbolic Possession : Order received from CJM, Tiruvallu

Reserve Price: **Rs.31,00,000**/- EMD Amount: **Rs. 3,10,000**/- Bid Increase Amount: **Rs.10,000**/-

**Property Inspection Date & Time:** 07-08-2024 11:00 AM TO 01:00 PM

Date & Time of E-auction: 12-08-2024 02.00 PM to 06.00 PM

For detailed terms and conditions of sale, please refer to the link provided in https://www.bankofbaroda.in/e-auction.htm and https://ibapi.in. Also, prospective bidders may contact the authorized officer on Tel No. 044-23454221/97899 74307

**AUTHORISED OFFICER** Place : Chennai **BANK OF BARODA** Date: 20.07.2024

JANA SMALL FINANCE BANK

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071.

Branch Office: No.10, Krishna Puram Colony Main Road, Mahatma Gandhi Nagar, Madurai-625014

E-AUCTION NOTICE

PUBLIC NOTICE FOR SALE THROUGH E-AUCTION UNDER THE SECURITISATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST ACT (SARFAESI ACT) 2002, READ WITH PROVISO RULE 8(6) & 9 OF SECURITY INTEREST (ENFORCEMENT) RULES 2002.

The undersigned as authorised officer of Jana Small Finance Bank Limited has taken possession of the following property in exercise of powers conferred under section 13(4) of the SARFAESI ACT. The Borrower in particular and public at large are informed that online auction (e-auction) of the mortgage property in the below mentioned account for realisation of dues of the Bank will be held on "AS IS WHERE IS BASIS" and "AS IS WHAT IS BASIS" on the date as prescribed as here under.

1) Mr. Shajahan, S/o. Lliyas, Rs.5,14,615.06 16.08.2024 Rs.6,69,075.00 Rs.66,90 (Rupees Si	it (EMD) Time of & Place for INR E-Auction Submission of Bid	
46029440000266 Shajahan, Prop. of Rizwan Tea Stall, 2) Mrs. Asha Begam, W/o. Shajahan Shajahan Begam, W/o. Shajahan Shajahan Begam, W/o. Shajahan Begam, W/o. Shajahan Shajahan Begam, W/o. Shajahan Begam, W/o. Shajahan Shajahan Begam, W/o. S	S Sixty Six and Nine ad Seven 11.00 AM Limited, No.10, Krishna Puram Colony Main Road, Mahatma	

Schedule Property: Tenkasi Registration District, Alangulam Sub Registration District, Therkupatti Village Ayen Punjai Survey No.154/3, Hectre 0.02.50 in 6 Cent of Northern side land in the following Boundaries: East West Northern side and Southern Side 50 Feet. North South of Eastern Side 21 Feet and Western Side 25 Feet totally measurement of 1150 Sq.ft 106.837 Sq.mtr house. Boundaries East by: North South Street, West by: Sekammal Beevi House, North by: Abdul Rahman House, South by: Ragumal beevi House. In the house property located at Therkupatti Panchayath, Manoor Unior The house Property No.3/300 and EB Connection No.945.

The properties are being held on "AS IS WHERE IS BASIS" & "AS IS WHAT IS BASIS" and the E-Auction will be conducted 'On Line'. The auction will be conducted through the Bank's approved service provide M/s. 4 Closure at the web portal https://bankauctions.in & www.foreclosureindia.com. For more information and For details, help, procedure and online training on e-auction, prospective bidders may contact M/s. 4 Closure; Contact Mr. M Dinesh Contact Number: 8142000735. Email id: info@bankauctions.in/ dinesh@bankauctions.in.

For further details on terms and conditions to take part in e-auction proceedings and any for any query relating to property please contact Jana Small Finance Bank officers Mr. Durai Murugan (Mob. No.9841638849) email: durai.murugan@janabank.com, Mr. Ranjan Naik (Mob. No.9590858249), email: ranjan.naik@janabank.com. To the best of knowledge and information of the Authorised Officer, there are no encumbrances or the properties. However the intending bidders should make their own independent inquiries regarding the encumbrances, title of property put on prior to submitting their bid. No conditional bid will be accepted. This is also a notice to the above named Borrowers/ Guarantor/s/ Mortgagors about e-auction scheduled for the mortgaged properties. The Borrower/ Guarantor/ Mortgagor are hereby notified to pay the sum as mentioned above along with upto date interest and ancillary expenses before the date of auction, failing which the property will be sold and balance dues if any will be recovered with interest and cost.

Sd/- Authorized Officer, Jana Small Finance Bank Limited









# அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அண்ணா தி.மு.க. திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டீர்கள்: தி.மு.க. அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கண்டனம்

உணவகத்தில் பேதம் பார்க்கவில்லை என்று திமுக கூறுவது வேதம் ஓதுவது சாத்தான் போல உள்ளது

ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழகத்தில் 3–வது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்தி, நியாய விலை கடைகளில் ஆகியவற்றை பருப்பு பாமாயில் நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை மாபெரும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் திருமங்கலம் கள்ளிக்குடியில் மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம். எல்.ஏ., தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் எம். எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

தி.மு.க. அரசின் மக்கள் விரோத தொடர்<u>ந்</u>து கொண்டே இருக்கிறது. குறிப்பாக இன்றைக்கு முழுவதும் எடப்பாம ஆணைக்கிணங்க, பழனிசாமி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுரை

பொதுமக்களும், எழுதுவதற்காக கழகத் தொண்டர்களோடு இணைந்து தெரிவிக்கும் கண்டனத்தை தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வருடம் தோறும் நிதிநிலை அறிக்கை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வருடம் தோறும் மின்சார இப்போதுதான் உயர்வை பார்க்கிறது. தமிழகம் மூன்றாண்டுகளிலே மூன்று முறை இந்த அரசில் மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் பெரும் இருக்கிறது. ஏற்றி சுமையை இன்றைக்கு மின் கட்டண உயர்வால் குறுதொழில்கள் முடங்கும் அபாயம் உள்ளது. மின்கட்டணம் உயர்வால் மின் கட்டண உயர்வு அதன் மூலம் விலைவாசி உயர்வு என மக்களுக்கு இரட்டை சுமை மின்சார சேவை ஏற்பட்டுள்ளது. கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதை கைவிடப்பட வேண்டும்.

இன்றைக்கு திமுக இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் தனது குறிஞ்சி இல்லத்தில் விருந்து வைப்பதாக அறிவித்து இருக்கிறார். 234 சட்டமன்ற தொகுதியில் உள்ள பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளகு. அவர்கள் கட்சிக்காரர்களுக்கு விருந்து எங்களுக்கு அளிப்பது இல்லை. கட்சிக்காரர்களுக்கு சைவ, அசைவ விருந்தை வைத்துவிட்டு மக்களுக்கு மின்சார கட்டணம் உயர்வு என்கிற விஷத்தை கொடுக்கிறீர்களே என்பதுதான் நியாயமா? தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.

உணவகத்தை ஆண்டுகளுக்கு பிறகு ஞானோதயம் பிறந்தது போல ஆய்வு செய்யவந்தது என்ன காரணம்? பேதம் பார்க்கவில்லை பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக, பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டு போல தி.மு.க.வினர் பேசி வருகிறார்கள். அம்மாவின் திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்தீர்கள், அம்மா திட்டமான மடிக்கணினி திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கவில்லை, உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகன திட்டத்தை நிறுத்திவிட்டீர்கள், கறவை மாடு ஆடுகள் திட்டத்தை விட்டீர்கள். எடப்பாடியார் நிறுத்தி குடிமராம<u>த்து</u> கொண்டு கிடப்பில் திட்டத்தை போட்டு விட்டீர்கள். இப்படி அம்மா ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடப்பில் போட்டு காரணமாக விட்டீர்கள். அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என்று ஆயிரம், ஆயிரம் திட்டங்களை எங்களால் பட்டியலிட்டு சொல்ல முடியும். இது போன்ற திட்டங்களை நீங்கள் எப்படி சிதைத்தீர்கள் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு

பார்க்கவில்லை வேகம் என்று சொன்னால் அதை ஒருநாளும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாத்தான் வேதம் ஓதுவதை பார்க்கப்படுகிறது. போலத்தான் இந்த மின்சார கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயம் வெற்றி பெறும் . இந்த வெற்றி நிச்சயம் ஆர்ப்பாட்டம் வீட்டுக்கும், பெறும். ஸ்டாலின் கோட்டைக்கும் எடப்பாடியார் செல்வது நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SARANYA



சென்னையில் நடைபெற்ற 36வது தமிழ்நாடு இளையோர் மாநில அளவிலான தடகள போட்டி மற்றும் ஆந்திர மாநில் கடப்பாவில் நடைபெற்ற 2வது தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் வென்ற திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதி மாணவாகள், கலெக்டா தெ.பாஸ்கர பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். விளையாட்டு விடுதி மேலாளர் மற்றும் பயிற்றுநாகள் உடனிருந்தனா

பெயர் மாற்றம் Old Given Name: MAREESWARAN Old Surname: PALANIMURUGAN தந்தை பெயர்: Palanisamy, பிறந்த தேதி: 19.05.1995, தெ2/151, KNedunkulam, செட்டிக்குளம் அஞ்சல், அருப்புக்கோட்டை தாலுக்கா, விருதுநகர் மாவட்டம் 626114. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Give Name: MAREESWARAN New Surname: PALANISAMY என்று அழைக்கப்படுகிறேன்

Old Given Name: MAREESWARAN Old Surname: PALANIMURUGAN

## பெயர் மாற்றம்

JPARULAKAN, Mohamad, பிறந்த 10.06.1956, 102/48 தேதி: தெரு, அசர்கானா ஆலந்தூ –600 016. காஞ்சிபுரம் மாவட்டம் முகவரியில் வசிக்கும் நா JABARULLA KHAN M என்று அழைக்கப்படுகிறேன்

JPARULAKAN

### பெயர் மாற்றம்

ALIMABIBY LEYAKATHALI, கணவர் பெயர்: Leyakathali பிறந்த தேதி: 28.06.1971, நெ.7 3வது மெயின் ரோடு, 3வது குறுக்கு தெரு, சாந்தி நகர், புதுச்சேரி 605011. என்ற முகவரியில் வசிக்கும் ALIMABIBY NANNOU LEYAKATHALI என்று அழைக்கப்படுகிறேன் ALIMABIBY LEYAKATHALI

## பெயர் மாற்றம்

VAISHNAVI LAKSHMIPATH SUKUMAR ணவர் பெயர்: பிறந்த தேதி: 12.09.1990 நகர் கிழக்கு, 102 மகவரியில் VAISHNAVI என்று . முத்கப்படுகிறேன் VAISHNAVI LAKSHMIPATHI

## பெயர் மாற்றம்

ABDUL KHADAR - SHAHUI தந்தை பெயர்: Shahu AHMED. Hameed, பிறந்த தேதி: 02.07.1987 25வது தெரு, முத்தமிழ் கொடுங்கையூர் -600118. முகவரியில் ABDU KHADAR - SHAHUL HAMEED என்று அழைக்கப்படுகிறேன்.

> ABDUL KHADAR SHAHUL AHMED

## பெயர் மாற்றம்

Old Given Name: MADEENA MOHAMMED Old Sur Name பிறந்த தேதி: 01.01.1955 திரு. வி. கா. நகர் நெ.357, ுந்தூர், தூரு, வா, கா, நகா செம்பியம், பெரம்பூர், சென்னை – 600 011. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given Name: MADEENA BEGUM New Sur Name: MOHAMMED ALI என்று அழைக்கப்படுகிறேன். Old Given Name: MADEEN Old Sur Name: MOHAMMED ALI MADEENA

SANMUGAM தந்தை பெயர்: பிறந்த தேதி:01.03.2004, நெ.2/1183 Kumuthepalli Bathalapalli. Hosur, Moranapalli, கிருஷ்ணகிரி, கமிழ்நாடு<sub>-635</sub> 109. வசிக்கும் நான் இனி மகவரியில் SARANYA SANMUGAM என்று அழைக்கப்படுகிறேன் SARANYA SHANMUGAM

பெயர் மாற்றம்

SHANMUGAM

## பெயர் மாற்றம்

BONDU KARTHIC KUMAR, தந்தை பெயர்: Mohan, பிறந்த தேதி: 12.07.1980, நெ.1, பிஷாப் வாலா்ஸ் அவென்யு, மயிலாப்பூா் சென்னை – 600 004. முகவரியில் வசிக்கும் M.KARTHIC KUMAR

என்று அழைக்கப்படுகிறேன். BONDU KARTHIC KUMAR

# பட்ஜெட் எதிரோலி:

202425 ஆம்

மும்பை, ஜூலை 23– பட்ஜெட் எதிரொலியால் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ளது.

நிதியாண்டுக்கான

பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் பெரிதாக அறிவிக்கப்படாததால், இன்று காலை முதலே பங்குச்சந்தை இறக்கத்துடன் இருக்கிறது. இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 80724.30ல் துவங்கிய சென்செக்ஸ் பள்ளிகள் 726.97 குறைந்து 79998.03லும், 24568.30 ல் துவங்கிய நிப்டி 153.4 புள்ளிகள் குறைந்து 24346.23லும் வர்த்தகமாகி

### BEFORE THE HON'BLE SUBCOURT AT ALANDUR E.P.NO. 85 OF 2023

O.S.NO.3781 OF 2018

Sri Creations, No.33, Mookathal Street, Il Floor, Purusawakkam Chennai – 600 007 and Rep by its Proprietor

வருகிறது.

Decree Holder/ Plaintiff M/s.V.L.Fashions, Rep by its Proprietor Mr.Natraj, No.3737, Medavakkam Main Road, Kruinji Nagar, Kovilambakkam

Chennai- 600 129. Judgment Debtor/ Defendant

M/s.V.L Fashions, Rep by its Proprietor Mr.Natraj, No.3737, Medavakkam Main Road, Kruinii Nagar

Kovilambakkam Chennai- 600 129. Please take notice that the above E.P. No. 85 of 2023 is posted for your appearance on 23.08.2024 before the hon'ble Subcourt at Alandur.

kindly enter your appearance on 23.08.2024 failing which the matter may be decided in your

A. Thirumaran Counsel for Decree Holder

### BEFORE HON'BLE COMMERCIAL COURT, EGMORE E.P.No. 1 of 2024

C.O.S.No. 1293 of 2022 M/s PCI Pest Control Private Limited

....Petitioner/Decree Holder

M/s Vimal Agro Traders .....Respondents Judgment Debtor

M/s VIMAL AGRO TRADERS. Rep. by its proprietor Mr. P.Thangavel No.32/1. 1st floor Ranga Rajapuram Main Road,

Kodambakkkam

Chennai -600 024 The above named petitioner Decree Holder has filed petition in E.P.No. 1 of 2024 praying to order arrest of Mr. P.Thangavel proprietor of Respondent/Judgement Debtor Under Order 21 Rule 37 and 38 of C.P.C. The above petition came up for hearing on 09.07.2024 before Hon'ble Commercial Court, Egmore and Learned Judge ordered paper publication to you

returnable by 12.08.2024. Kindly make it convenient to be present either in person or through your advocate on 12.08.2024 at 10.30 AM before the aforesaid court, failing which the above petition will be decided in your absence.

K.Lavan Counsel for Petitioner Decree Holder



# இசட் எஃப் கமர்ஷியல் வெஹிக்கிள் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்

CIN: L34103TN2004PLC054667, பதிவு அலுவலகம்: பிளாட் எண் 3 (SP), 3-வது மெயின் ரோடு, அம்பத்தூர் இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை - 600 058. Telephone No.91 44 42242000, Fax No.91 44 42242009; email: cvcs.info.india@zf.com; website: www.zf.com

30 ஜூன் 2024 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த மற்றும் ஒருங்கிணைத்த நிதிநிலை முடிவுகள்

(ரு. லட்சங்களில் EPS தவிர)

		தனி	த்தது	
விவாங்கள்	முடி	முடிவடைந்த ஆண்டு		
,,	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)
செயல்பாடுகளின் மூலம் மொத்த வருமானம்	93,831.14	95,552.18	96,054.31	378,370.85
இதர வருமானம்	2,551.63	1,998.93	2,141.21	9,577.37
மொத்த வருமாணம்	96,382.77	97,551.11	98,195.52	387,948.22
வரி, தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு முன், நடப்பு காலத்திற்கு நிகர லாயம் (+) / நஷ்டம் (-)	13,326.39	13,723.55	13,365.11	54,441.76
தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்குப் பின், நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	13,326.39	13,723.55	13,365.11	54,441.76
தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்குப் பின், நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	9,921.48	10,107.26	9,975.93	40,477.94
நடப்புக் காலத்திற்கான விரிவான மொத்த வருமானம் [நடப்புக் காலத்திற்கான வரிக்குப் பின் லாபம்/(நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இதர விரிவான வருமானம்]	9,906.82	9,943.49	9,978.90	40,419.31
சமபங்கு மூலதனம்				948.38
ரிசர்வுகள் (மறு மதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக முந்தைய கணக்கு ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின்படி)				277,916.82
ஒரு பங்கு சம்பாத்தியம் (முக மதிப்பு ரூ.5/- ஒரு பங்குக்கு) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) (ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை)				_
ആഥ്വാതഥ തഥയ്യൂட്டட്	52.31 52.31	53.29 53.29	52.59 52.59	213.41 213.41

	<b>Ж</b> Штаново	ассововения	
முடி	முடிவடைந்த ஆண்டு		
30.06.2024	31.03.2024 30.06.2023		31.03.2024
(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)
94,575.83	95,864.16	96,680.72	381,564.74
2,529.73	1,989.41	2,132.21	9,481.61
97,105.56	97,853.57	98,812.93	391,046.35
13,352.59	13,618.13	13,361.96	54,643.06
13,352.59	13,618.13	13,361.96	54,643.06
9,943.17	10,019.76	9,973.20	40,644.65
9,928.51	9,855.99	9,976.17	40,586.02
			948.38
			278,083.37
52.42 52.42	52.83 52.83	52.58 52.58	214.28 214.28

கைங்கிணைக்கப்பட்டக

## குறிப்புகள் :

- 1. மேற்கண்ட 30 ஜூன் 2024 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகள் தணிக்கையாளர் குழுவினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அவர்கள் பரிந்துரையின்படி, இயக்குணர் குழு ஜூலை 22, 2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் 30, 2024 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் சட்டப்பூர்வ தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. சட்டப்பூர்வ தணிக்கையாளர்களின் அறிக்கை தகுதியற்றது.
- 2. கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133, மாற்றப்பட்ட இந்தியன் அக்கவுண்டிங் ஸ்டாண்டர்டு விதிகள் 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33 மற்றும் இந்தியன் அக்கவுண்டிங் ஸ்டாண்டர்டுகள் (இண்ட ஏஎஸ்)-க்கு ஏற்றவாறு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
- 3. ஒருங்கிணைந்த நிதி முடிவுகளில் இசட் எஃப் கமர்ஷியல் வெஹிக்கிள் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் ('வைத்திருக்கும் நிறுவனம்') மற்றும் அதன் துணை நிறுவனமான இசட் எஃப் சினி கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மேனுஃபேக்ச்சரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஒன்றாக 'குரூப்' என அழைக்கப்படும்) நிதி முடிவுகள் ஆகியவை அடங்கும்

4. செயல்பாடுகளின் வருவாய் பின்வருவனவற்றினை உள்ளடக்கியுள்ளது

	முடி			முடிவடைந்த ஆண்டு
	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)
பொருட்கள் விற்பனை	82,489.24	84,969.41	85,827.83	337,333.18
சேவைகளின் விற்பனை / வழங்குதல்	10,369.55	9,904.34	9,324.44	37,915.60
பிற செயல்பாடுகளின் மூலம் வருவாய்	972.35	678.43	902.04	3,122.07
மொக்கம்	93,831.14	95,552,18	96,054.31	378,370.85

	ஒருங்கிணைக்கப்பட்டது				
முடிவடைந்த காலாண்டு முடிவடை <u>ப்</u> ஆண்டு					
30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024		
(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)		
83,270.31	85,405.35	86,454.24	340,662.23		
10,333.17	9,780.38	9,324.44	37,780.44		
972.35	678.43	902.04	3,122.07		
94.575.83	95.864.16	96.680.72	381.564.74		

5. கம்பெனி இயக்கம் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் அது சம்பந்தமான சேவைகள் சம்பந்தப்பட்ட ஒரு துறையை மட்டும் சார்ந்தது.

6. மார்ச் 31, 2024ல் முடிவடைந்த காலாண்டிற்கான கணக்குகள் முழு நிதியாண்டிற்கு தணிக்கை செய்யப்பட்ட கணக்கு மற்றும் தணிக்கை செய்யப்படாத வெளியிடப்பட்ட கணக்கு ஆகியவற்றுடன் சமண்செய்யப்பட்ட கணக்குகளாக மூன்றாவது காலாண்டு வரைக்கான தற்போதைய கணக்குடன் சம்மந்தப்பட்ட நிதியாண்டில் குறைந்தபட்ச ஆய்வுக்கு உட்பட்டதாகும்.

இயக்குநர்கள் குழு சார்பாக

பங்குச்சந்தை கடும் சரிவு



மின் கட்டண உயாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை புறநுகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பாக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் பள்ளிக்கரணை பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரும்பாக்கம் இ.ராஜசேகர், டி.சி.கோவிந்தசாமி, சி.மணிமாறன், எம்.எம்.பகீம், எம்.ஜி.சக்திவேல், எஸ். பாபு, எஸ்.இந்திராணி, ஜெ.எல்.லட்சுமி, மாலதி ஏசுபாதம், எம்.பி.கண்ணபிரான், பி.என். ராமச்சந்திரன், வி.குமார், ஜி.எம்.ஜானகிராமன், டி.சி.கருணா, எம்.கே.பழனிவேல், கே.பி. ஏசுபாதம், எஸ்.ராஜசேகா, வி.பரணிபிரசாத், எம்.எஸ்.டி.தேன்ராஜா, எஸ்.வரதராஜன், பி.சிவப்பிரகாசம், கே.விஜயகுமார், வி.எஸ்.டி.பிராமிஸ் அம்பேத்கர் கலந்து கொண்டனர்

## <u>∧ p ⊤ ∪ s \* ஆப்டஸ் வேல்யூ ஹவுசீங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட்</u>

CIN: L65922TN2009PLC073881 பதிவு அலுவலகம் : எண். 8B, தோஷி டவர்ஸ், 8வது தளம், 205, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010. தொலைபேசி : 044 45650000 இமெயில் : cs@aptusindia.com வலைதளம் : www.aptusindia.com

### 15வது வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் தொலைதூர மின் வாக்களிப்பு பற்றிய அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம், 2013 (''சட்டம்'') மற்றும் செரி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள் விதிகள் 2015 (''செரி விதிகள்'') மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (''ளம்சிஏ'') மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவினால் வெளியிடப்பட்ட தொடர்புடைய சுற்றறிக்கைகளின்படி, வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைணான்ஸ் கூட்ட அறுவப்பல கண்டுள்ள அதுவலகள் குறந்து பாவாத்தனை 'மறுகொள்ள, ஆப்டம் 'வண்டி ஹவுசங் பைனாணம் இந்தியா லிமிடெட்டின் (''நிறுவனம்'') உறுப்பினர்களுக்கான 15வது வருடாந்திர பொதுக் கூட்டம் ("AGM") காணோலி காட்சி ("VC") / பிற ஆடியோ விஷுவல் காட்சி முறையில் ("OAVM") ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்களின் நோடி வருகை இல்லாமல் புதன்கிழமை, 14 ஆகஸ்ட், 2024 அன்று இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ளம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகளுக்கு இணங்க, 2023–24ம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையுடன் வருடாந்திர பொதுக் கூட்ட அறினிப்பு நிறுவணம் / டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகள் பதிவு செய்யப்பட்ட உறுப்பிணர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். அதன்படி, இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்காத பங்குதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் இணையதளத்தில் அதாவது www.aptusindia.com மற்றும் கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட் (''ஆர்டிஏ'') இணையதளம் அதாவது https://evoting.kfintech.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளம் BSE லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் www.nseindia.com–லும் கிடைக்கும் என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிறுவணங்கள் சட்டம், 2013, பிரிவு 108, அவ்வப்போது திருத்தப்பட்ட நிறுவணங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்). விதிகள், 2014, விதி 20 மற்றும் செரி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015, விதி 44க்கு இணங்க, நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) வழங்கிய மின்–வாக்களிப்பு முறையை (e-voting) பயண்படுத்தி வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் உறுப்பினர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது மற்றும் **வியாழக்கிழமை, ஆகஸ்ட்** 08, 2024 (கட்ஆஃப் தேதி) அன்று வைத்துள்ள நிறுவனத்தின் பங்குகளின் விகிதத்தில் உறுப்பினர்களின் வாக்களிப்பு இருக்கும். வாக்குப்பதிவு நிர்வாகப் பங்குதாரர், M/s. எஸ்.சந்தீப் & அசோசியேட்ஸ், பயிற்சி நிறுவனச் செயலாளர்கள் (உறுப்பினர் எண். 5853 மற்றும் சிஓரி எண். 5987) அவர்களை நிறுவணம் நியமணம் செய்துள்ளது. வருடாந்திர பொதுக்கூட்டம் முடிவடைந்த இரண்டு வேலை நாட்களுக்குள் மின்−வாக்களிப்பு முடிவுகள் அறினிக்கப்படும் எண்பதை உறுப்பிணர்கள் தயவுசெய்து வனத்தில் கொள்ள வேண்டும்.

- தொலைதூர மின்–வாக்களிப்பு காலம் சணிக்கிழமை, ஆகஸ்ட் 10, 2024 அன்று இந்திய நோப்படி காலை 09.00 மணிக்குத் தொடங்கும் மற்றும் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024 அன்று இந்திய நேரப்படி மாலை 05.00 மணிக்கு முடியும். இந்த காலகட்டத்தில், உறுப்பினர்கள் மின்னணு முறையில் வாக்களிக்கலாம். அதன் பிறகு தொலைதூர மின்–வாக்களிப்பு தொகுதி நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டினால் (NSDL) முடக்கப்படும்.
- VC / OAVM வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தொலைதூர மின்–வாக்களிப்பு மூலம் தீர்மானத்தின் மீது வாக்களிக்காத உறுப்பிணர்கள், வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்–வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
- வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக தொலைதூர மின்–வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC / OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் / பங்கேற்கலாம். ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள்.
- அநினிப்பு அனுப்பப்பட்ட பிறகு, நிறுவனத்தின் பங்குகளைப் பெற்று, நிறுவனத்தின் உறுப்பினராகி, கட்ஆஃப் தேதியில் பங்குகளை வைத்திருக்கும் எவரும், evoting@nsdl.comல் கோரிக்கையை அனுப்புவதன் மூலம், உள்நுழைவு—ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம் அல்லது www.evoting.nsdl.comஐப் பார்வையிடலாம் அல்லது 022 – 4886 7000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட்

இடம் : சென்னை தேதி : ஜூலை 23, 2024

சணின் பணிக்கர் நிறுவனச் செயலாளர் & இணக்க அதிகாரி

## ramco

### ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட் CIN:L72300TN1997PLC037550

பதிவு அலுவலகம்: 47, பிஎஸ்கே நகர், ராஜபாளையம்–626 108. காரப்பரேட் அலுவலகம்: 64, சாதார் பட்டேல் ரோடு, தரமணி, சென்னை–600 113. Email:investorrelations@ramco.com, website: www.ramco.com Tel: +91 44 2235 4510 / 6653 4000

### 27வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, மின்னணு வாக்குப்பதிவு தகவல் அன்பான உறுப்பினா்களுக்கு,

வருடாந்திர பொதுக்கூட்டத்தை நடத்த கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 ("செபி எல்ஓடிஆர்") மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம் ("எம்சிஏ") மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (''செபி'')வினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின்படி, கம்பெனியின் இருபத்து ஏழாவது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") புதன்கிழமை, ஆகஸ்ட் 21, 2024 அன்று இந்தியநேரப்படி காலை 10.00 மணிக்கு காணொளி காட்சி("VC")/பிற ஒலி ஒளி சாதனங்கள் ("OAVM") மூலமாக கூட்டப்படுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி/ பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர் அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 27வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு உள்பட ஆண்டறிக்கை (இன்டராக்டிவ் பி.டி.எப் வடிவில் உள்ளது, விரிவான புக் மார்க்கிங் உடன் இருப்பதால் இது வருடாந்திர அறிக்கையின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று அது சம்பந்தமான விவரங்களை தெரிந்து கொள்வதை எளிதாக்கும்), 2023–24 நிதி ஆண்டுக்கான கம்பெனியின் தனி (தனியான) மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள், இயக்குனாகள் குழு அறிக்கை, தணிக்கையாளா அறிக்கை மற்றும் தேவைப்படும் இதர ஆவணங்கள் ஆகியவை இணைத்து மின்னஞ்சல் மூலம் ஜூலை 20, 2024 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை கம்பெனியின் இணையதளம் www.ramco.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளத்தில் அதாவது பிஎஸ்இ லிமிடெட்: www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா லிமிடெட்: ้27வது www.nseindia.comல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்ட அறிவிப்பு சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (''CDSL'') இணையதளம் www.evotingindia.comலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 108, கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 20 மற்றும் செபி LODR விதி 44ன்படி, 27வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்கான வசதிக்கு CDSL—ன் சேவைகளை கம்பெனி வழங்குகிறது. வாக்களிக்கத் தகுதி பெறுவதற்கான கட்ஆப் தேதி ஆகஸ்ட் 14, 2024 புதன்கிழமை ஆகும்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு, பொதுக் கூட்டத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் 27வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

உறுப்பினா்களுக்கு இதன்மூலம் அறிவிப்பதாவது:

a) வாக்களிக்கும் உரிமைகள் கட்ஆப் தேதியின்படி உறுப்பினாகள் வைத்திருக்கும் ஈக்விட்டி பங்குகளின் விகிதத்தில் இருக்கும்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2024 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி செவ்வாய்கிழமை, 20 ஆகஸ்ட், 2024 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த கால கட்டத்தில், கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மின்னணு முறையில் அவாகளது வாக்கை பதிவு செய்யலாம். செவ்வாய்கிழமை, 20 ஆகஸ்ட், 2024 அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படாது மற்றும் நிறுத்தப்படும். தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு உறுப்பினரால் அளிக்கப்பட்டவுடன், அதை மாற்றுவதற்கு உறுப்பினர் அனுமதிக்கப்படமாட்டார்.

VC/OAVM வசதி மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் தீர்மானங்களுக்கு வாக்களிக்காதவாகள் மற்றும் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்படாத உறுப்பினாகள், வருடாந்திர பொதுக் கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறையின் மூலம் \_ வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணுவாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் மற்றும் பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை இல்லை

உறுப்பினர் பதிவேட்டில் அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளாகளின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினாகள், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிக்கும் வசதியைப் பெற உரிமை உண்டு. 27வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு நிறுவனத்தின் பங்குகளைப் பெற்று நிறுவனத்தின் உறுப்பினராகி, கட்ஆப் தேதியில் பங்குகளை வைத்திருந்தால், 27வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி பயனா் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம்.

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் சிடிஎஸ்எல் மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் நீங்கள் திரு. ராகேஷ் டால்வி, முதுநிலை மேலாளர், சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25 வது மாடி, மராத்தான் பியூச்சா்க்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என்.எம். ஜோஷி மார்க், லோயா் பரேல் (கிழக்கு), மும்பை 400013 அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது டோல் ப்ரீ எண்.1800 22 5533—ஐ

ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்டுக்காக

ஒப்பம்/ விஜயராகவன் நே.ஈ. கம்பெனி செயலாளர்

இடம் : சென்னை தேதி : ஜூலை 22, 2024 நிர்வாக இயக்குணர்

22.07.2024

# Byju's may move NCLAT against insolvency order

Bengaluru/Mumbai, 17 July

dtech company Byju's parent Think & Learn will challenge the National Company Law Tribunal's (NCLT's) order on insolvency proceedings and may approach the National Company Law Appellate Tribunal (NCLAT) in the next few days, a source claimed.

With the NCLT appointing Pankaj Srivastava as the interim resolution professional (IRP), time is running out for Byju's as the committee of creditors (CoC) begins to be formed. "In all probability Byju's will approach the NCLAT. They will file the appeal in a few days. Till then business will run as usual," said a source in the know.

Explaining the importance of reaching a settlement before the CoC is formed, Ashish Pyasi, Partner, Aendri Legal said: "On admission of petition, the legal options available include challenging the order before the appellate tribunal. If possible, then the parties can settle the matter and the resolution process can be withdrawn. If the withdrawal is started before the constitution of the committee of creditors, then the consent of 90 per cent of creditors would not be required. However, if there is no settlement with the petitioner, then withdrawal can happen only once the same is approved by 90 per cent of the CoC." "Byju has the option of appeal against the order of the NCLT Bench and seek a stay of the order. However, until such an order is issued, the insolvency proceedings will likely commence," said Prashanth Shivadass, Partner, Shivadass & Shivadass Law Chambers

## How would the NCLT order

Mukesh Chand, Senior Counsel at Economic Laws Practice, said that the NCLT's order to admit Byju's into the



BBYJU'S

## THE PATH FORWARD

■ Byju's has an option to appeal to NCLAT; if unsuccessful, it can approach SC

■With IRP appointed, the day-to-day operations will move away from the current management

■Once CoC gets formed, it will run the company for 330 days

**■**Salaries of employees are the second highest **priority** if the company goes for liquidation

Corporate Insolvency Resolution Process (CIRP) would significantly impact the company's activities and operations. "Control of Byju's will shift from its

current management to the creditors through the Interim Resolution Professional (IRP)," said Chand. "The company's daily operations will now be overseen by the IRP, who will also manage the collation of claims and assess Byju's financial status to form the CoC. This process could disrupt ongoing projects, partnerships, and new initiatives, causing uncertainty among employees, investors, and stakeholders while efforts to find a buyer or a resolution plan unfold," he said. Once the CoC gets formed, it will then run the company for 330 days during which they can find a buyer for it. If they are unable to do so within 330 days, the company will get liquidated. If Byju's is unsuccessful in getting its plea accepted by the NCLAT, it can appeal to the Supreme Court within 45 days.

For creditors and employees who have been fighting with the company to get their investments and salaries paid, it could still be a wait-and-watch mode. "Byju's has also not paid salaries as has been reported. But salaries are one part of the debt that would be taken care of

during the resolution process itself because salaries would be given priority as an expense for day-to-day running of a going concern," explains Jasmine Damkewala, Senior Partner at Circle of Counsels and Advocate-on-Record, the Supreme Court of India.

According to several legal counsels, if the company gets liquidated, employees will be given priority.

Damkewala said the resolution process today was extremely different from the old liquidation process and should not be confused with the said process. What the resolution process intends to do is to basically provide a lease of life or another chance to the company running through a new management which is free from financial mismanagement, she said.

"The success of the settlement in the long term is very doubtful because Byju's is known to have taken a lot of debt on itself and has a lot of creditors. So even if Byju's settles with one particular creditor and this petition is not proceeded with, vet there will be other creditors who can file against Byju's to restart the CIRP." Damkewala added

More on business-standard.com

### **EURO CERAMICS LIMITED (In Liquidation)** Liquidator Office- 304, Abhijit-3, Netaji Road, Mithakhali Circle, Ahmedabad-06

**E-AUCTION SALE NOTICE UNDER IBC 2016** Notice is hereby given to public in general by liquidator appointed by the Hon'ble NCLT Be Mumbai vide order dated 06.09.2023 for sale of assets of Euro Ceramics Limited - In Liquidation (Corporate Debtor) forming part of Liquidation Estate under the provision of the Insolvency and Bankruptcy Code, 2016 and Regulations made thereunder

Last date for submission of eligibility documents			02.08.2024			
Last date of submission of bid and EMD			12.08.2024			
Date of e-auction Sale			14.08.2024			
Item No.	Assets Description of the Corporate debtor	Reserve Price-Rs.	Earnest Money Deposit - Rs.	Bid Incre- mental Value-Rs.		
1	Stock and Store Material at Bhachau Dist - Kutchh (Gujarat)	2,99,70,000	29,97,000	1,00,000		
2	Sale of immovable property of land admeasuring approx. 5,82,749 Sq. mtr situated at Bhachau Dist - Kutchh (Gujarat)	44,00,00,000	4,40,00,000	5,00,000		
Term	erms and Condition of the E-Auction are as under:					

E-Auction sale will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS", "WHATEVER THERE IS" and "NO RECOURSE BASIS" through approved service providers E-Procurement Technologies Ltd. through its website https://ncltauction.auctiontiger.net and as such, the sale shall be without any kind of warranties and indemnities.

The Complete E-Auction process document containing details of the assets, online e-auction bid form. Declaration and Undertaking Form, terms and Conditions of online auction sale are available on the website https://ncltauction.auctiontiger.net Contact: 079-68136880 / 881 / 837 / 842 Email - support@auctiontiger.net or can be obtained through an email at : eclliquidation@gmail.com.

CA Premraj Ramratan Laddha Liquidator, Euro Ceramics Limited in liquidation IBBI Regn No.: IBBI/IPA-001/IP-P00060/2017-2018/10138 Email id : eclliquidation@gmail.com Place : Ahmedabad Date: 16.07.2024

# **POLYPLE**<sup>\*</sup>

### **POLYPLEX CORPORATION LIMITED** (CIN: L25209UR1984PLC011596) Regd. Office: Lohia Head Road, Khatima-262308, Distt. Udham Singh Nagar, Uttarakhand

Corporate Office: B-37, Sector-1, Noida -201301, Distt. Gautam Budh Nagar, Uttar Pradest Phone: 0120-2443716-19 Fax: 0120-2443723 & 24 Email: investorrelations@polyplex.com Website: www.polyplex.con

### **NOTICE TO SHAREHOLDERS** TRANSFER OF DIVIDEND AND EQUITY SHARES TO INVESTOR **EDUCATION AND PROTECTION FUND (IEPF)**

Notice is hereby given to the equity shareholders that pursuant to Section 124 (6) of the Companies Act, 2013 ("the Act") read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"), all equity shares in respect of which dividend has remained unpaid or unclaimed for sever consecutive years would be transferred to IEPF.

Final Dividend for the FY 2016-17 and Interim Dividend for the FY 2017-18 are due for transfer to IEPF on October 15, 2024 and December 17, 2024 respectively. After transfer o unpaid/unclaimed dividend to IEPF underlying shares would also be transferred to IEPF. A separate communication is being sent to the shareholders at their last available addresses, whose dividends have remained unpaid or unclaimed for the past seven consecutive years and whose shares are liable to be transferred to IEPF. The full details of such shareholders are being posted on the Company's website; www.polyplex.com. In the event valid claim is not received on or before above respective due dates of transfer, the Company will proceed to transfer the unclaimed dividends and underlying equity shares in favour of IEPF authority without any further notice. It may be noted that concerned shareholders can claim the dividends and shares from IEPF authority by making an application in the prescribed Form IEPF- 5 after obtaining Entitlement Lette from the Company.

For any gueries on the above matter, shareholders are requested to contact Company's RTA KFIN Technologies Ltd., Selenium Tower B, Plot 31-32, Gachibowli Financial District, Nanakramguda, Hyderabad-500032, email id: einward.ris@kfintech.com.

> For Polyplex Corporation Limited Ashok Kumar Gurnani

Place: NOIDA Date: July 16, 2024 Company Secretary

# **APPOINTMENTS**

## THE ANDHRA BANK EMPLOYEES **CO-OPERATIVE BANK LIMITED**

CHIEF EXECUTIVE OFFICER (ON CONTRACT BASIS)

rom retired Officers, in the grade of Scale IV and above, from any of the Publ ector Banks fulfilling following requirements:

Age: Above 35 years and below 67 years Educational Qualifications: Shall be a graduate, preferably, with (a) CAIIB Diploma in Banking and Finance / Diploma in Co-operative Business Managemer equivalent qualification, or (b) Chartered / Cost Accountant / MBA (Finance), or (c) Post graduation in any discipline.

Experience: The person shall have a combined experience of at least eight year at the middle / senior management level in the banking sector Salary: Negotiable.

Applications should reach on or before 27th July 2024 with full biodata and esume to the above mentioned email/Postal address on line / by Regd Post Sd/- T. Anusha, Chief Manage

## ramco RAMCO SYSTEMS LIMITED CIN: L72300TN1997PLC037550

Regd. Office: 47, P S K Nagar, Rajapalayam - 626 108 Corp. Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113 Email: investorrelations@ramco.com, website: www.ramco.com Tel: +91 44 2235 4510 / 6653 4000

## NOTICE OF 27<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING

- Notice is hereby given that the Twenty Seventh Annual General Meeting ("AGM") of the Company will be convened on Wednesday, the August 21, 2024 at 10:00 a.m. through Video Conference ("VC")/ Other Audio Visual Means ("OAVM") facility in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circulars of Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India, issued pursuant to conducting of AGM. and Exchange Board of India, issued pursuant to conducting of AGM.
- The Notice of the AGM and the Annual Report for the year 2023-24 including the financial statements for the year ended March 31, 2024 ("Annual Report") will be sen only by email to all those Members, whose email addresses are registered with th mpany or with their respective Depository Participants ("DP")
- The instructions for e-voting and for participating in the AGM are provided in the Notice of the AGM. The Notice of the AGM and the Annual Report will also be uploaded in due course on the website of the Company i.e. www.ramco.com and or the website of Stock Exchanges i.e. BSE Ltd. ("BSE"): www.bseindia.com and National Stock Exchange of India Limited ("NSE"): www.nseindia.com and on the website of Central Depository Services of India Limited ("CDSL"):
- . Members holding shares in physical mode and Members who have not registered their e-mail addresses and Mobile No. may update the same by using Form ISR-1 available at the Company's website and by communicating the same to our Registra and Share Transfer Agent, viz., Cameo Corporate Services Limited, ("RTA") (Unit Ramco Systems Limited), by writing to them at 'Subramanian Building', No.1, Club House Road, Chennai 600 002, or by logging on to the online investor portal WISDOM: https://wisdom.cameoindia.com.
- Members holding shares in demat mode may update their email address and mobil number with their DP as per the process prescribed by their Depository Members holding shares in physical mode and Members who have not registered
- their e-mail addresses with the Company / DP and Members who have acquired shares after the dispatch of the Notice and holding shares as on August 14, 2024 ("Cut-Off Date"), may cast their vote through remote e-voting or through the e-voting during the Meeting, by following the procedures mentioned in Point No: 12 to 15 of the notice convening the AGM forms part of the Annual Report.

For RAMCO SYSTEMS LIMITED

Place: Chennai Date: July 17, 2024

VIJAYARAGHAVAN N E **COMPANY SECRETARY** 

# Asian Paints profit fell 24.5% in Q1

SHARLEEN D'SOUZA Mumbai, 17 July

Asian Paints' net profit fell 24.5 per cent in Q1FY25 due to weak demand owing to general elections and severe heatwaves, the company said.

The country's largest paint maker saw its profits fall to ₹1,170 crore and its decorative paints business (India) volumes stood at 7 per cent.

During the quarter, the net sales of the country's largest paint maker stood at ₹8.970 crore and was down at 2.3 per cent. The company also said that the quarter's revenue growth was affected on account of price cuts implemented in the previous quarter and shift in mix. The paint major's profit before interest, depreciation and tax was quarter ended June In the April-June quarter, Asian Paints said that geographies like Ethiopia and Sri Lanka grew well on the back of gradual recovery in these economies, while macroeconomic issues persisted in key markets like Nepal, Bangladesh and Egypt, impacting the overall international business performance.

"Demand conditions for the paint industry were tough, impacted by the severe heatwave and general elections

Tech giant Google on Wednesday

unveiled a range of tools, programmes,

and partnerships to empower Indian

developers and startups to be at the

Bengaluru 2024 event, the company

shared that it is working with MeitY

AI. It is expanding access to its AI

models like Gemini and Gemma.

Startup Hub to train 10,000 startups in

It is also introducing new language tools from Google DeepMind India, and

enhancing software development with

AI-powered features, with a focus on

As part of its Gemini era, the

company is focused on bringing the

power of multimodality to everyone. It

is expanding the types of questions one can ask with advances in long context

windows. Today, more than 1.5 million

developers globally use Gemini models

across its tools. The fastest way to build

with Gemini is through its developer

platform Google AI Studio. India has

one of the largest developer bases on

"At Google, we've been investing in

fundamental advancements that have

led us to the exciting Gemini era. AI is a

powerful enabler and a major inflection

Google AI Studio today.

AI for over a decade, driving

forefront of the global artificial

intelligence (AI) revolution. At the Google I/O Connect

PEERZADA ABRAR

Bengaluru, 17 July

responsible AI.

## LOSING GLOW

Asian Paints (figures in ₹ cr)

	Q1FY25	% chg Y-o-Y
Revenue from operations	8,970	-2.3
PBIDT*	1,887	-19.7
Net profit	1,170	-24.5

\*Profit before interest, depreciation and tax
Compiled by BS Reserarch Bureau Source: Company

in the quarter. We delivered a good volume growth of 7 per cent in the decorative segment aided by some movement in rural markets, however, value declined by 3 per cent impacted by the price decrease taken earlier in the year and shift in product mix," said Amit down 19.7 per cent to ₹1.887 crore in the Syngle (pictured), managing director

Google unveils latest AI technologies

Tech giant working with govt to enable

10K startups with Al

commitment to support the Indian

startup ecosystem along its artificial

Connect Bengaluru 2024, the

with the MeitY Startup Hub,

Electronics and Information

Technology, to enable 10,000

Indian startups along their

journey with generative AI.

has already engaged 25,000

learning technologies.

Google's Build with AI event series

developers in 43 cities across India,

company's latest Al and machine

providing hands-on experience with the

BS REPORTER

under India's Ministry of

company said that it is working

intelligence (AI) journey. At Google I/O

Google said that it has a longstanding

cer at Asian Paints. "Unanticipated material inflation coupled with supply chain challenges impacted profitability of the decorative business for the quarter," he

to support Indian developers

## LTIMindtree Q1 net down 1.5%

**SHIVANI SHINDE** Mumbai, 17 July

India's sixth-largest IT services firm LTIMindtree on Wednesday reported a net profit of ₹1,135 crore for the first quarter of the current financial year (Q1FY25), down 1.5 per cent year-on-year. On a sequential basis, the profit grew by 3.1 per cent.

Revenue for the quarter increased 5 per cent Y-o-Y at ₹9,142.6 crore. On a sequential basis, the firm's revenue grew 2.8 per cent.

The company's first-quarter revenue performance beat Bloomberg estimates but missed out on net profit. Bloomberg had estimated revenue to be at ₹9,074.6 crore and PAT at ₹1.161.2 crore.

Like its larger peers, the company management said that the macro environment remained unchanged. However, they do see some early signs of green shoots. "Though the market environment

remains unchanged, we see some green hoots of recovery. Clients continue to focus on efficiency via cost take-out and vendor consolidation deals. However, we are seeing early signs of customers deploying the savings at additional budgets towards kicking off high priority transformation projects," said Debashis Chatterjee, CEO & MD, LTIMindtree.

The company signed a total contract value worth \$1.4 billion. This was similar to the last quarter. The management, however, stated that the deals that were signed in the earlier quarters were ramping up well.

Fitterfly, Google Cloud

to launch Al feature

A healthtech company Fitterfly has

for diabetes patients

partnered with Google Cloud to launch its

latest Al feature – Fitterfly Klik, which will

enable people with diabetes and

other non-communicable

their meals effortlessly.

disease. But traditional meal

discouraging for many. Klik is leveraging

meal tracking into a quick, and insightful

the power of Gemini Flash 1.5 on Google

Cloud's Vertex AI platform to transform

experience.

tracking methods is cumbersome and

diseases to track and analyse

most important bulwark for

managing type-2 diabetes as

well as for weight loss and heart

BS REPORTER

Nutrition planning remains the

## IN THE COURT OF XLIII ADDL. CITY CIVILAND SESSIONS JUDGE (CCH-44) AT BENGALURU

O.S. 4680 / 2024

BETWEEN:

1. PHONEPE PRIVATE LIMITED, Office 2, Floor 5, Wing A,

Block A, Salarpuria Softzone, Service Road, Green Glen Layout,

Bellandur, Bengaluru, Karnataka - 560103 And Others.

...PLAINTIFFS

..DEFENDANT NO. 1

CONTACTOUT LIMITED, A Company incorporated in Hong Kong,

Having its registered office at, Flat/Rm 606, 6/F Hollywood Centre,

77-91 Queen's Road West, Sheung Wan, Hong Kong - 0.

Having its headquarters at, 934 Howard St, San Francisco,

California, United States - 94103. Represented by its Directors.

E: sales@contactout.com, support@contactout.com 2. M/S GODADDY.COM, LLC, A Company incorporated in the United States of America,

A wholly owned subsidiary of GoDaddy Inc., Having its registered office at,

2155 E. GoDaddy Way Tempe, AZ 85284 USA

Also at, 4th Floor, Statesman House, Barakhamba Road, Connaught Place, Central Delhi, New Delhi - 110001 E: legal@godaddy.com

...DEFENDANT NO. 2

3. ASHOK KUMAR

Age unknown

Residence unknown

...DEFENDANT NO. 3

## **NOTICE**

PhonePe Private Limited, and others are the Plaintiffs, and have instituted the above Suit against (1) ContactOut Limited, (2) M/S Godaddy.Com, LLC, and (3) Ashok Kumar (against unknown persons in the nature of a John Doe Order), the **Defendants**, seeking, inter alia, prohibitory and mandatory injunctive reliefs against the publication of personal, private and confidential information (including personal phone numbers, photos and email addresses) of the employees, management, founders, board of Directors of the 'PhonePe Group', and more specifically on the website 'www.contactout.com'.

The Hon'ble Court, vide order dated 02.07.2024, issued ad interim temporary injunction restraining the Defendants (including persons not named in the suit but having access to the said information) from publishing, re-publishing, sharing, selling, disclosing, diverging personal information over the internet till the next date of hearing.

Since temporary injunction is sought against unknow persons, the Hon'ble Court had directed the Plaintiffs to issue a paper publication regarding filing of the above Suit. The present notice is issued in compliance with the orders of the Hon'ble Court.

The Suit is scheduled to be listed next on 20.07.2024.

Given under the hand and seal of the court on this day of 10 th July, 2024.

By Order of the court

City Civil Court, Bengaluru

Senior Sheristedar

PHONEPE PRIVATE LIMITED Office 2, Floor 5, Wing A, Block A, Salarpuria Softzone, Service Road, Green Glen Layout, Bellandur,

**ADVOCATE FOR THE PLAINTIFFS** 

Bengaluru, Karnataka - 560103

PLACE : BENGALURU

DATE :

point that will require us to continuously reimagine what's possible," said Ambharish Kenghe, vice-president, Google,

'We're committed to empowering Indian innovators to harness AI's full potential, creating solutions that not only address India's unique needs but also shape the future of AI globally. The opportunities with multimodal, mobile, and multilingual AI are immense," Kenghe added.

Google said it is democratising AI

The company is working with MeitY Startup Hub to support 10,000 Indian startups in their AI journey, through Google Cloud credits, AI-first programming curriculum, and launch of a nationwide GenAI Hackathon and AI Startup Bootcamp.

for Indian developers by focusing on three key areas with transformative potential in India — multimodal, multilingual, and mobile.

# ரு.9.45 கோடியில் திண்டிவனம், செங்கல்பட்டில் சிறை கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்**நாடு** முதலமைச்சர் மு.க. இன்று தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் 9 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் ருபாய் செலவில் திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள சிறைக் கட்டடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

சிறைப் பணியாளர்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக உட்கட்டமைப்பினை மேம்ப டுத்துவதற்காகவும், நவீனமயமாக்கு வதற்காகவும் இவ்வரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு சிறைகளின்

சென்னை, ஜூலை 19- அங்கீகரிக்கப்பட்ட இடவசதி 24,342 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் இடநெருக்கடியை குறைக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புழல், மத்திய சிறை–2ல் கூடுதலாக 1000 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதல் தளம் கட்டவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 சிறைவாசிகள் அனுமதிக்கும் வகையில் புதிய மாவட்ட சிறை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு

> வருகிறது. வகையில், விழுப்புரம் அந்த திண்டிவனத்தில் 8 மாவட்டம் கோடியே 39 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கிளைச் சிறை கட்டடம் மற்றும் உள்ள மாவட்ட செங்கல்பட்டில் சிறைச்சாலையில் 1 கோடியே 6

ஆகும். தற்போது 23,500 சிறைவாசிகள் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், என மொத்தம் 9 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் தலைமைச் அரசு கூடுதல் துறை செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விஸ்வநாதன், அ.கா. சீர்திருத்தப் பணிகள் துறை மற்றும் கலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

### ramco ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்

CIN:L72300TN1997PLC037550 பதிவு அலுவலகம்: 47, பிஎஸ்கே நகர், ராஜபாளையம்–626 108. பலகம்: 64, சர்தார் பட்டேல் ரோடு, தரமணி, சென்னை–600 113. Email: investorrelations@ramco.com, website: www.ramco.com Tel: +91 44 2235 4510 / 6653 4000

27–வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு ன்பான உறுப்பினர்களுக்கு,

வருடாந்திர பொதுக்கூட்டத்தை நடத்த கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியடு தேவைகள்) வதுகள் 2013 மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின்படி, கம்பெனியின் இருபத்து ஏழாவது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") புதன்கிழமை, ஆகஸ்ட் 21, 2024 அன்று காலை 10.00 மணிக்கு காணொளி காட்சி ("VC")/பிற ஒலி ஒளி சாதனங்கள் ("OAVM") மூலமாக கூட்டப்படுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனி அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் ("DP") மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 31 மார்ச் 2024ல் முடிந்த ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் ("ஆண்டறிக்கை") உள்பட ஆண்டுக்கான ஆண்டறிக்கை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் உள்ளது. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.ramco.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளத்தில் அதாவது பிஎஸ்இ லிமிடெட் ("பிஎஸ்இ"): www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா லிமிடெட் ("என்எஸ்சி"): www.nseindia.com மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டக் சர்வீசஸ் (இந்தியா) விவிவுட் ("CDS!") இணையானம் www.mseindia.fdi வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின் சாவீசஸ் (இந்தியா) லிமிடெட்("CDSL") இணையதளம் www.evotingindia comல் சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினாகள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யாத உறுப்பினாகள், கம்பெனியின் இணையதளத்தில் உள்ள படிவம் ISR—1ஐ பயன்படுத்தி அதைப் புதுப்பிக்கலாம், அதை எங்கள் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு, அதாவது, கேமியோ காரப்பரேட் சா்வீசஸ் லிமிடெட் ("RTA"), (பிரிவு: ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்), "சுப்ரமணியன் பில்டிங்", எண்.1 கிளப் ஹவுஸ் ரோடு சென்னை 600 002 அவர்களுக்கு எழுத்து மூலமாகவும் அல்லது ஆன்லைன் முதலீட்டாளர் போர்ட்டல் WISDOM: https://wisdom.cameoindia.comல் உள்நுழைவதன் மூலம் பதிவு செய்யலாம்

டீமேட் வடிவில் பங்குகளை வைக்குள்ள உறுப்பினாகள் தங்கள் மின்னஞ்ச டியட வடிவல் பங்குகைய் கூடியில் கூறியில் இருக்கு இருக்கு முகவிகைய தங்கள் டெபாசிட்டரி பரிந்துரைத்த செயல்முறையின்பம தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் புதுப்பிக்கலாம்.

தாகின் வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் கம்பெனி/ டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவ செய்யாத உறுப்பினர்கள் மற்றும் அறிவிப்பு அனுப்பிய பின்னர் பங்குகளை பெற்று உறுப்பினர் ஆனவர்கள் மற்றும் ஆகஸ்ட் 14, 2024 (''கட் ஆப் பேற்று உறுப்பனா ஆனவாகள் மற்றும் ஆகஸ்ட் 14, 2024 ( கட் ஆப் தேதி) அன்று பங்குகளை வைத்துள்ளவர்கள் வருடாந்திர அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள வருடாந்திர பொதுக்கூட்டத்தை கூட்டுவது பற்றிய அறிவிப்பின் புள்ளி எண்: 12 முதல் 15ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கூட்டம் நடைபெறும்போது மின்னணு வாக்குப் பதிவின் மூலம் தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.

ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்டுக்காக

இடம் : சென்னை தேதி : ஜூலை 17, 2024

விஜயராகவன் நே.ஈ கம்பெனி செயலாளர்

### தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் பதிவு அலுவலகம்: ''ராமமந்திரம்'', ராஜபாளையம் 626 117, தமிழ்நாடு

கார்ப்பரேட் அலுவலகம்: "ஆராஸ் கார்ப்பரேட் மையம்", 5வது தளம், எண்:98ஏ, டாக்டா்.ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004 Ph.: 044-28478666 Fax: 044-28478676 E-Mail: Investorrelations@ramcocements.co.in CIN: L26941TN1957PLC003566; Website: www.ramcocements.in

66வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு

ன்பான உறுப்பினர்களுக்கு, வருடாந்திர பொதுக்கூட்டத்தை நடத்த கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் ஸ்டாக் எகீசேஞ் போர்டு ஆப் இந்தியாவினால் வெளியிடப்பட்ட சுற்றநிக்கைகளின்படி, கம்பெனியின் அறுபத்து ஆறாவது வருடாந்திர பொதுக்கூட்டம் ("66" AGM") வெள்ளிக்கிழமை, க6 ஆகஸ்ட் உருக்கு அன்று காலை 10,000 மணிக்கு காணொளி காட்சி (VC) மூலமாக கூட்டப்படுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனி அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் ("டெபாசிட்டரி", மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 66வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 31 மார்ச் 2024ல் முடிந்த ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் ("ஆண்டறிக்கை!" உள்பட 2023–24 ஆண்டுக்கான ஆண்டறிக்கை ஆகியவை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அமைப்பாடும்.

காசித் வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் பற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவிய மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யாதவர்கள் கம்பெனியின் இணைய தனத்தில் கிடைக்கும் படிவம் ISR-1ஐ பயன்படுத்தி அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி/ மின்னஞ்சல் ஐடியில் உள்ள கம்பெனிக்கு தெளிவிக்க மேண்டும். மின்னனு வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் இது சம்பந்தமாக முறையே வைப்பு பங்கேற்பாளரை தொடர்பு கொள்ளலாம்.

பற்றுமாக முறையை கூடிப்பதிவு அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக் நூர் மின்னணு வாக்குப்பதிவு அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக் நன் பங்குதாரர்களை தீர்மானிக்கும் கட் ஆப் தேதி 09.08.2024.

அலுசயான பங்குநாயாகளை தாமானிக்கும் கட் ஆப் தேதி 09.08.2024. காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் கம்பெனி/வைப்பு பங்கேற்பாளிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்கள் மற்றும் அறிவிப்பு அனுப்பிய பிறகு பங்குகளை வாங்கிய மற்றும் கட் ஆப் தேதி 09.08.2024 அன்று பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தை கூட்டும் அறிவிப்பில் வரிசை எண். 11(0) அல்லது (F)—ல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி தொலைதூர மின்னணு வாக்களிப்பு அல்லது கூட்டத்தில் மின்னணு முறையில் அவர்களின் வாக்குகளை அளிக்கலாம். நாயினர்கள் நேலம் கடாக்கில் பெக்க இடன் உறுப்பினர்கள் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியது: ஏ) கட் ஆப் தேதி அன்று உறுப்பினர்கள் வைத்துள்ள சமபங்குகளின் விகிதத்தில் வாக்களிக்கும் உரின

இருக்கும்.

3) தொலைதுர மின்னனு வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட், 2024 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட், 2024 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த கால கட்டத்தில், கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ள உறுப்பினாக்கி மின்னனு முறையில் அவர்களது வாக்கை பதிவு செய்யலாம்.

4) VC வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மூலம் தீர்மானங்களில் வாக்களிக்காத உறுப்பினாக்கா மற்றும் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்படாதவர்கள், மின்னனு வாக்குப்பதிவு முறை மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவாக்கர்.

வாககளுகக தகுதயுடையவாகள் ஆவார்கள்.

டி) வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித்க உறுப்பினாகள் VC வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை கிடையாது.

இ) வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் சிடிஎஸ்ஸ் மின்னணு வாக்குப் பதிவு முறையில் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருப்பின் அது குறித்து helpdesk evoting@cdsindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம் அல்லது டோல் ப்ரீ எண். 1800 22 55 33 –ஐ தொடர்பு கொள்ளலாம்.

தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்டுக்காக கார்ப்பரேட் அலுவலகம் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் கே. செல்வநாயகம் கே. செல்வநாயகம் செயலாளர் 18.07.2024 து ராம்கள் சாப்மண்டல் லிமிப்டேட் 98–ஏ, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மயிலாப்பூர், சென்னை 600004 மின்னஞ்சல்: investorrelations@ramcocements.co.in

### BEFORE THE HON'BLE CHIEF COURT, COURT OF SMALL CAUSES AT CHENNAI M.C.O.P.No. 851 / 2022

Vs

Kathirvel.S ...Defendant

Kathirvel.S, S/o.Shanmugam .R Beliappa Naga Ammanthangal, Walaia Tk. Vellore DT. Please take notice that the

above matter came up for hearing on 16.07.2024 BEFORE THE HON'BLE CHIEF COURT, COURT OF SMALL CAUSES AT CHENNAl and the Hon'ble Court was pleased to order notice to returnable by 20.08.2024. You are hereby advised to appear BEFORE THE HON'BLE CHIEF COURT, COURT OF SMALL CAUSES AT CHENNAl either in person or through an advocate failing which the matter will be heard and decided in your

S.Kingston Jerold

### IN THE COURT OF SUBORDINATE JUDGE ΔΤ ΔΙ ΔΝΠΙΙΡ O.S.No. 13 of 2023

-Vs-.... Defendant S. Suthagar

Suthagar, S/o. Selvaraj, No. 58, Vadakku Thoppu Mariyamman Kovil Street, Anumanthai Village, Marakkanam T k /illupuram - 604 303. Please Take notice that the plaintiff has filed the suit for Recovery of money borrowed by The Hon'ble Subordinate Court, Alandur was pleased to order notice to you for the hearing on 03.09.2024. Kindly make yourself to appear before the Hon'ble Court on 03.09.2024 at 10.30 a.m. either in person or through your pleader failing which the above matter will be decided in

M. Archana Councel for plaintiff

# IV வது நீதிபதி மோட்டார் வாகன விபத்து வழக்குகள்

your absences.

தீர்ப்பாயம், சென்னை MCOP No. 4771 / 2023 L. மாயவன்

1) S.P சார்லஸ் துரை 2) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடேட் கம்பெனி

…எதிர்மனுதாரர்கள் பெறுகர்

கேறுநா S.P சார்லஸ் துரை நெ.23/6, 9வது தெரு, N.B.கார்டன், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை–600 021

மனுதாரர் தனக்கு ஏற்பட்ட வாகன விபத்திற்கு இழப்பீடு கோரி தொடர்ந்துள்ள வழக்கானது 1வது (முதலாவது) எதிர்மனுதாரரான தங்களது வருகைக்காக வரும் 02.09.2024 அன்று வாய்தா போடப் பட்டுள்ளது. ஆகவே தாங்கள் 02.09.2024 அன்று காலை 10 மணிக்கு மேற்கூறிய நீதிமன்றத்திற்கு நேரிலோ மேற்கூறிய நீதிமன்றத்துறகு நோய்லை அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும், தவறினால் வழக்கு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

வும**்** P. **அனிதா** மனுதாரர் வழக்கறிஞர்

## IN THE COURT OF THE XXIII ADDITIONAL CITY CIVIL COURT AT CHENNAI A.S. No. 323 of 2023

Smt S.Charulatha, ...Appellant The Commissioner. Hindu Religious & Charitable Endowments Department, And 2 Others ...Respondents

To, Mrs.Selvi Thangaraj, (R-3) W/o.Thangaraj,

W/o.Thangaraj,
Residing at;
No.1/717A, 7th Street,
Viduthalai Nagar,
Kolathur, Chennai-600017.
Take notice that that the
above case is posted for your
appearance before the XXIII
Additional City Civil Court at
Chennai on 24.07.2024 at 10.30
A.M. You are hereby requested
to enter appearance either into enter appearance either inperson or through your Counsel before the said Court on the said day without fail. Failing which the matter will be heard and decided in your absence setting you

S.SARAVANAKUMAR Counsel for Appellant

# **ENROLLMENT NOTICE**

After ten days of the Publication of this notice and within three months the reafte BALAJI VIGNESH C. S/O CHANDRASEKAR G, aged 31 years, permanently residing at No. 192 Chinaamman Kovil Street, Avadi, Thiruvallur, Tamil nadu, 600054. Intend having my enrollment as ar Advocate moved before the bar counci of Tamil Nadu, Bar council building high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

BALAJI VIGNESH C

After 10 days of the publication of this notice and within of this notice and within three months there after. I, PAVITHRAN.AV, Son of AV.VAJIRAVEL, Aged 23 years, Permanently Residing At House Address - 163, Road treat - 164, street, Avalur, Arakkonam taluk, Perumbulipakkam, vellore, Tamil Nadu - 632531. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

PAVITHRAN.AV

After ten days of the Publication of this notice and within three months the reafter notice and within three months the reafter I, A. NAVEEN KUMAR, Son Of - U. ANIL KUMAR, Age 22 Permanently Residing At House Address - 4/231, Mudichur Road, OLD Perungalathur, Madanapuram Main Road, Chennai 600 048, Intend having my enrollment as an Advocat moved before the bar council of Tam Nadu, Bar council building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections

may notify the same to the Bar council with in ten days.

A. NAVEEN KUMAR

After 10 days of the publication of this notice and within three months there after. I, SUGANYA C, D/O. three months there after. I, SUGANYA C, D/O. CHANDRASEKAR N aged 30 years, permanently residing at NO.32, Narayana Swamy street, Virugambakkam, Chennai-600092. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

SUGANYA C

After 10 days of the publication of this notice and within three months there after. I. HARINI.S. D/O Selvasekaran. aged 23 years, permanently residing at No.19/20 Chidambaranar street, Vanuvampet, Chennai-600091, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council

with in ten days.

HARINI.S After ten days of the Publication of this notice and within three months the reafter I, S.A.JITH, S/O K.SELVAM aged 28 years, permanently residing at No.256/246, kamarajapuram, 2 nd lane, Nungambakkam, Chennai-600034.

Nungambakkam, Chennai-600034 Landmark-tennis stadium back side Intend having my enrollment as ar Advocate moved before the bar counci of Tamil Nadu, Bar council building high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar counci with in ten days.

S.AJITH

After 10 days of the publication of this notice and within three months there after. I, RAJESWARI, D/O. RAJU, aged 22 years, permanently residing at 18/7, Lal bahathur Shashtri Street, Lakshmiyuram 18// Lar pane. Thiruvaring Chennai 600041 intend having r enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

RAJESWARI

After ten days of the Publication of this notice and within three months the reafter I. SHREE MOHANA PRIYA R. D/O.M. RAMESH, aged 24years, permanently residing at F2, Nitya Flats, Joyti Villa, 5/4, 47th Street, Nanganallur, Chennai - 600061. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu. Bar council huilding of Tamil Nadu Bar council building high court campus, Chennai-600 104 Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

SHREE MOHANA PRIYA R

## கடலூர் அருகே பூட்டிய வீட்டில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: 2 பேர் கைது

கடலூர், ஜூலை 19– கடலூர் அருகே பூட்டிய வீட்டில் மூன்று பேரை கொலை செய்து தீ வைத்து கொளுத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்லூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்துள்ள காராமணி குப்பத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், காராமணிகுப்பத்தில் வந்தவர்கள் சுரேஷ்குமார் மனைவி கம்லேஸ்வரி (60), மகன் சுதன்குமார்

(40), சுதன் குமார் மகன் இவர்கள் நிஷாந்த்(10). செய்யப்பட்டு கொலை பூட்டிய வீட்டினுள் எரிந்த நிலையில் கிடந்தனர். . இது நெல்லிக்குப்பம் தொடர்பாக காவல் வழக்குப் நிலையத்தில் பதியப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் . தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோணத்தில் பல்வேறு புலன்விசாரணை கீவிர

மேற்கொண்டனர். கொலை பெயர் மாற்றம்

Old Given name: AAMIRA BANU கணவர் பெயர்: Abdu Jabbar, பிறந்த தேதி: 02.03.1972 நெ.18, கோசா தெரு, மேல்விசாரம் -632509, ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு. முகவரியில் NEW GIVÉN AAMIRA BANU SURNAME FAZLUR RAHMAN அழைக்கப்படுகிறேன் Old Given name: AAMIRA BANU

கோட்டாட்சியர் அவர்கள். மத்திய சென்னை கோட்டம்

ந.க.எண். அ3/6733/2022

நெ. 51/27, நேரு நகர், வில்லிவாக்கம் சென்னை–600 049. – மனுதாரர்

எதிராக ்.தூர்... முவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், மத்திய சென்னை கோட்டம்.

ு. அறிவிப்பு மனுதாரரின் என்பவர் மேற்படி 26.04.2019 தேதியன்று மேற்படி விலாசத்தில் . இறந்ததை அந்த எதிர்மனுதாரா அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது \_ எவருக்கேனும் ஆட்சேபணை எவருகை இந்த விளமப்புக இருப்பின் இந்த விளமப்புக கண்ட 15 நாட்களுக்குள் மத்திய சென்னை கோட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்து மூலம் ஆட்சேபணையை நேரில் ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு . பிறப்பிக்கப்படும்

....... நேர்முக உதவியாளர், வருவாய் கோட்ட அலுவலர், மத்திய சென்னை கோட்டம்.

## ஏல தேதி மாற்றம்

S.Gyanchand Jain, 43/16, Pilkington Road, Ayanavaram, Pikington Road, Ayanavaram, Chennai-23. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2020 முதல் 30.09.2022 முடிய காலளவில் அடகு து காலங்கடந்தும் பொருட்கள் நாள் வைக்கப்பட்டு மீட்கப்படாத 10.06.2024 அன்று நடக்க வேண்டிய ஏலம் 12.08.2024 அன்று காலை 10 மணியளவில் மாற்றப்பட்டது. நெ.89/54, வள்ளலார் கோடம்பாக்கம், சென் சென்னை-600 என்ற விலாசத்தில் எமும்பர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில். ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

\*\*\*\*\* Lakshmi, 228, Jagajeevanram Nagar, 6th Street, Vyasarpadi, Chennai-39 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2022 முதல் வசம் நாள் 01.01.2022 முதல் 31.12.2022 முடிய காலள்வில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 10.06.2024 அன்று நடக்க வேண்டிய ஏலம் 12.08.2024 அன்று காலை 11 மணியளவில் மாற்றப்பட்டது. நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை–600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்– தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள்

லயில், முனையைல், பாஃப் ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார் U.Vinodkumar Jain,

3rd Main Road, Anna Nagar,, Chennai-40 என்ற அடகு வணிகர் பாபாவு பலற அடகு வக்கையில் அடகு வசம் நாள் 01.01.2021 முதல் 31.07.2022 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் மட்கப்படாத பொருட்கள் நாள் 14.06.2024 அன்று நடக்க வேண்டிய ஏலம் 14.08.2024 அன்று காலை 11 மணியளவில் மாற்றப்பட்டது. நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை—600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்— தூலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

### BEFORE THE III ADDITIONAL FAMILY COURT AT CHENNAI I.A.NO.1 OF 2024

O.P.NO. 5274 OF 2019 Mr.S.Marimuthu, S/o. Subramani, No.9/17, Eden Garden Street, Cooks Road, Otteri, Chennai-600 012 ....Petitioner/Respondent

Mugambigai@Ambika, D/o.Velusamy New No.14, Old No. 22A, Style Homes, 2nd Floor, Bharathiyar 4th Street, Lakshmipuram, Thiruvanmiyur, Chennai - 600041.

Take notice that, in the above I.A.No.1 of 2024 in OP. No. 5274 of 2019 filed by me against you in which Paper publication has been ordered to you on 25.06.2024 returnable by 29.07.2024 by the III Additional Judge Family Court, at Chennai Please appear before the court on the said date at 10.30a.m., and file your counter, if any, as otherwise, the case will be heard in your absence. S.MARIMUTHU

வழக்கில் சம்பந்தப்பட்ட காராமணி குப்பம் சீதாராம் நகரை சேர்ந்த பழனி மகன் சங்கர் ஆனந்த்(21), முகமது அலி மகன் ஷாகுல் அமீது(20) ஆகிய

சம்பவம் நடந்த அன்று, அப்பகு தியில் கோபுரத்தில் உள்ள செல்போன் பதிவான 700 செல்லிடப்பேசி எண்களை அடிப்படையாக வைத்தும், கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். அதில், அண்டை வீட்டைச் சேர்ந்த சங்கர் ஆனந்த்

வந்ததைத் சென்னையிலிருந்து

சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர், சாகுல் அமீது சேர்ந்து என்பவருடன் செய்ககை ககவல்கள்

. வீட்டுக்குப் பால் போடுபவர், பேப்பர் போடுபவர், வீட்டு வேலை செய்பவர் என பலரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், இளைஞர்கள் இரண்டு

வீட்டில் இல்லை என்பது தெரிய

தொடர்ந்து,

கொலை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கின்றன.

செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் தமிழ்நாடு. என்ற முகவரியில் வசுக்கும் நான் இவ NEW GIVEN NAME: SAJIDA

Old Given name: Fazlur Rahman Surname: Chinna Kolantha

SAVITHRI (Given Name) RAJASEKHARAN (Surname) க/பெ. Rajasekharan, பிறந்த தேதி: 10/01/1943, F2, W484, **2**வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், சென்னை – 600101, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி **SAVITHIRI** (Given Name) RAJASEKHARAN (Surname) என்று அழைக்கப்படுவேன்.

RAJASEKHARAN (Surname)

பிறந்த தேதி: து: மங்களம் ஹோம்ஸ் நெ.61/62, 2வது மெயின் ரோடு வடக்கு ஜெ வில்லிவாக்கம், ஜெகன்நாதன் நக க்கம், சென்னை என்ற முகவரியில் வசிக்கும் A.AASHISH என்று அழைக்கப்படுகிறார். S.Ashok Reddy,

தந்தை

### பெயர் மாற்றம்

CHANDBORA, கணவர் பெயர் பிறந்த தேதி: நெ. 17/3, திரிபுர காலடிப்பேட்டை, சுந்தாட நகா, காலடிப்பேட்டை திருவொற்றியூர், சென்னை - 600019 என்ற முகவரியில் வசிக்கும் நான் இன POOJA DHARAM CHANDBORA

POOJA BORA DHARAM

## பெயர் மாற்றம்

--Ravindra, பிறந்த தேதி: 13.11.1961, நெ.44/46, கிரி ரோடு, Murthys Manor 

RATHNAA RAVINDRAN

பெயர் மாற்றம் Akshayanachiyar Thangavel Thangavel தந்தை பெயர்: ிறந்த தேதி: 13.07.2006, FF6, கிருஷ்ணா அபார்ட்மெண்ட்ஸ். நெ.88 முண்டக்கண்ணி அம்மன் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை–600 004 என்ற முகவரியில் வசிக்கும் நான் **AKSHAYANACHIYAF** 

இனா AKSHAYANACHIYAK THANGAVEL PUNNIYAVATHI என்று அழைக்கப்படுகிறேன்.

MURTHY KAMALAKANTHAN ந்தை பெயர்: MURTHY MURTHY KAMALAKANTHAN ன்று அழைக்கப்படுகிறேன்.

Thilakavathi Krishnaswamy கணவர் பெயர்: Krishnaswamv கணவா பெயா: Krisiniaswamy பிறந்த தேதி: 17.10.1944 ப.நெ.7, பு.நெ.2, யுனைடெட் இந்தியா காலனி, 2வது மெயின் ரோடு, கோடம்பாக்கம், சென்னை –600024. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி THILAGAVATHI <sub>நான்</sub> இனி் TH KRISHNASWAMY புழைக்கப்படுகிறேன். Thilakavathi Krishnaswamy

பெயர் மாற்றம்

# LIGI ELILARASI C, தந்தை பெயர். Charles, பிறந்த தேதி. 08.11.1982, FLAT B2, வீணஸ் ப்ளாட், ப.தெ.19, பு.தெ.25/8, வீணஸ் காலனி, மகாராஜா சூர்யா ரோடு, ஆழ்வார்திருநகர், சென்னை

ஆழ்வார்திருநகர், சென்னை —600 018. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி LIGI ELILARASI C ான்று அழைக்கப்படுகிறேன். LIGI ELILARASI C

பெயர் மாற்றம்

MAHESWARAN

A KHUSHI JAMAD, தந்தை பெயர்: AMIT JHAMAD, பிறந்த தேதி: Marble House, ரித்தர்ட ரோடு, வேப்பேரி, சென்னை வசிக்கும் வசிக்கும் நான் KHUSHI JAMAD

பெயர் மாற்றம் Old Given name: SAJIDA BANU Surname: BABU, கணவர் பெயர்: Mohammed Hassan Arni, பிறந்த தேதி: 25.05.1977, நெ.135 ஜமீலாபாத் 3வது தெரு, 7வது குறுக்கு, மேல்விசாரம்—632509 குறுக்கு, மேல் ராணிப்பேட்டை

19-7-2024

அழைத்துச்

SURNAME: BABU மைக்கப்படுகிறேன். Old Given name: SAJIDA

## பெயர் மாற்றம்

CHERUKKANUR PALAN TALIKKAL KANNIAH PILLA தந்தை பெயர்: KANNIAH TALIKKAL CHOKKALINGAM பிறந்த தேதி: 03.04.1943, பிளரம் முகவரியில் வசிக்கும் நான் இனி TALIKKAL KANNIAH PALAN ான்று அழைக்கப்படுகிறேன்

> CHERUKKANUR PALAN TALIKKAL KANNIAH PILLAI

## பெயர் மாற்றம்

PRIYA BALASUBRAMANIAM Hindu) கணவர் பெயர் IUHAMMAD RAFEEQ பிறந்த (MIIIdu), கணவர பெயா.

MUHAMMAD RAFEEQ. பிறந்த
தேதி: 05.01.1983, Prestige Bella Vista,
T20 - B. 2வது மாடி, சுதவு நெ.20038,
பூந்தமல்லி மவுண்ட் ரோடு, புஷ்பா நகர்,
அய்யப்பன்தாங்கல், ஸ்ரீபெரும்புத்தூர்600 056 என்ற முகவரியில் வசிக்கும்
நான் இந்து மதத்திலிருந்து முஸ்வீம்
மதத்திற்கு மாறியதால் இனி
LATHEEFA (MUSLIM), என்று மதத்திற்கு மாறியதால LATHEEFA (MUSLIM), pasuumanoma PRIYA BALASUBRAMANIAM

### பெயர் மாற்றம்

Padayatchi Mahalaxmi Thenmuthi Padayatchi Manalaxmi i nenmutnu தந்தை பெயர்: Padayatch Thenmuthu, பிறந்த தேதி: 26.02.2000 ரும் நெ.No. 100, Barkat Ali Dargha Marg, Anandwadi, Near Sagai Bar And Restaurant, Wadala East State: Maharashtra Pin Code- 400037. முகவரியில் வசிக்கும் PADAYATCHI M MAHALAXM

Padayatchi Mahalaxmi Thenmuthi

பெயர் மாற்றம் TEEN MOHAMED MEERASHA, MEERASHA, தந்தை பெயர் Meerasha, பிறந்த தேதி: 05.06.1973 3/294B, PSK நகர், திருக்கோவிலூ மெயின் ரோடு, வட தொரசலூர் கள்ளக்குறிச்சி – 606206. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி CHEEN MOHAMED MEERASHA

ழைக்கப்படுகிறேன் TEEN MOHAMED MEERASHA

பெயர் மாற்றம் JYOTI MALL, கணவர் பெய Govind Sadani. பிறந்த தேதி: 21.06.1989, நெ.15/3 வில்லிவாக்கம் திருநகர், 600049. முகவரியில் வசிக்கும் நான் இனி

அழைக்கப்படுகிறேன் JYOTI MALL

JYOTI SADANI

Old Sur Name : JANI BASHA Old Name : KULAB BASHA தந்தை பெயர்: Jani Basha பிறந்த தேதி: 18.07.1986, நெ 91/125, பிளாட் நெ.438, விவேச் 91/125, பிளாட் நெ.438, விவேக் அக்பர் அவென்யு, தீர்த்தங்கரையம் பட்டு, தீர்த்தங்ரியாம்பட்டு, திருவள்ளூர் – 600 052. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Surname : JANI BASHA, New Name : GULAB BASHA,

பெயர் மாற்றம் DARSHAN KANKARIYA MUKESH, தந்தை பெயர்: Mukeshr பிறந்த தேதி: 18.08.2001, நெ.173, ஸ்ட்ராஹன்ஸ் ரோடு, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ், சென்னை – 600012 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி DARSHAN MUKESH . என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

SARA PARVEEN, தந்தை பெயர்: Shiek Syed Alim, பிறந்த தேதி: 16.07.1992, நெ. 15/ 10–B சிந்து தெரு சேக் அப்துல்லா நகர் ஆழ்வார்திருநகர், 600087. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SARA PARVEEN

பெயர் மாற்றம்

கணவர் பெயர்: Dantu Venugopal பிறந்த தேதி: 03.09.1972, பிளாப் நெ.8, பிளாக் 2- F-F, பவர்லைன் இனி DANTU LALITHA என்று அழைக்கப்படுகிறேன்.

### SHEIK SYED ALIM KUNCH

பெயர் மாற்றம் 10.04.2003, நெ. 3்3/1 . 007. என்ற முகவரியில் இனி

A KHUSHI JAMAD

பெயர் மாற்றம் என்று அழைக்கப்படுகிறேன். Old Sur Name : JANI BASHA Old Name : KULAB BASHA

DARSHAN KANKARIYA MUKESH

VASUVEDANT RAJEBHONSLE தந்தை பெயர்: Prathapsingh, பிறந்த தேதி: 17.09.2002, D-308, Grand Aristo, நெ.5, நோபல் 1வது தெரு, ஆலந்தூர், சென்னை – 600016. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Vasuvedant Prathapsingh Rajebhonsle என்று அழைக்கப்படுகிறேன். VASUVEDANT RAJEBHONSLE

பெயர் மாற்றம்

அழைக்கப்படுகிறேன். SARA PARVEEN

LALITA JANDHAYALA PADMA

ரோடு, சிவசக்தி நகர், C– செக்டர், அன்னனூர், பூந்தமல்லி, திருவள்ளூர் – 600109 என்ற முகவரியில் வசிக்கும் நான் LALITA JANDHAYALA PADMA

# இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்த பிறகு என்பவர், சம்பவம்

## பெயர் மாற்றம்

Old Given Name: ANNAMALA Old Sur Name : PERUMAL பிறந்த தேதி: 02.02.1995 நெ. 40/2A பிள்ளையார் கோயில் மெயின் ரோடு தெரு, துரைப்பாக்க – 600 097. என் காஞ்சிபுரம் – 600 097. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given Name : ANNAMALAI New Sur Name : CHALLA PERUMAL

ழைக்கப்படுகிறேன். Old Given Name : ANNAMALAI Old Sur Name : PERUMAL

பெயர் மாற்றம் JABINA BEGUM பெயர்: MOHAMED தந்தை KALEEL KALEEL, பிறந்த தேதி 16.06.1968, நெ.5/12.A, சாமியா ரெட்ஹில்ஸ் ரோடு வில்லிவாக்கம், சென்னை 600049. என்ற முகவரியில் வசிக்கு நான் இனி JABINA BEGUM MOHAMED KALEEL என்ற JABINA BEGUM AHAMED

பெயர் மாற்றம் SIVADHARSHINI ARUMUGAM OPPILAMANI SELVAM, தந்தை பெயர்: SELVAM, பிறந்த தேதி பெயர்: SELVAM, பெயா: SELVAM, பிறந்த தேதி 30.10.2004, நெ.6, ரெட்டி தெரு விருகம்பாக்கம், சென்னை — 600 092. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SIVA DHARSHINI SELVAM, rன்று அழைக்கப்படுக<u>ிறே</u>ன். SIVADHARSHINI ARUMUGAM

OPPILAMANI SELVAM

பெயர் மாற்றம் BHARATH KUMAR SELVAM பெயர்: Selvam தேதி: 29.06.1999 பிறந்த ரெட்டி சென்னை . விருகம்பாக்கம்,

என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி BARATH KUMAR SELVAM, அழைக்கப்பட்ட BHARATH KUMAR SELVAM மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள். ஆலந்தூர் ந.க.எ<del>ன்</del>ர.2096/2024 இறப்பு சான்று

G.Amodha, D/o. Varadhan Rama Goundar, No.1, M.K.M. Chamber, M.G.R. Nagar, Manapakkam, Chennai –600 125. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர் கோட்டாட்சியர் அலுவலகம்

ஆலந்தூர். — எ அறிவிப்பு மனுதாரரின் Rama ( Goundai Varadhan என்பவர் தேதியன்று கடந்த 12.10.2020 மேற்படி விலாசத்தில் இறப்பை எதிர்மனுதாரா தில் பதிவு செய்யாமல் அலுவலகத்தில் பதிவு விடுபட்டதால், அந்த எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதி உத்தரவு வழங்கக் கோர் கல் செய்துள்ளார். இதன் ... பய உ மனுதாக்கல் மீது எவரு மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் ஆலந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 

## து....... பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும் ஆலந்தூர்

பெயர் மாற்றம் Given Name: LALITHA Sur Name: GANESH RAU க/பெ.Ganesh Rau Kasinatha Rao. பிறந்த தேதி: 06.01.1978 பிறந்த இடம்: அதோனி, கானூல் மாவட்டம், ஆந்திரபிரதேஷ்), இருப்பிடம் 203, மாலதி பிளாக், எண்.6/38, ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியன் சாலை, முகப்போ் கிழக்கு, சென்னை 600 107 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி, Given Name: LALITHA Sur Name: K.GANESH

## LALITHA GANESH RAU

என அமைக்கப்படுவேன்

ஏல அறிவிப்பு L Hukamichand Jain, 9, 3rd Main Raod, Dhandeeswar Nagar, Velachery, Chennai-42 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2022 முதல் 30.06.2022 முடிய காலள்வில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 14.08.2024 அன்று மாலை 2 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை–600 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார் \*\*\*\*\*

B.Bhawarlal, 132A/8, Redhills Road, Bharathi Nagar, Pudur, Ambattur, Chennai-53. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2022 முதல் 31.12.2022 முடிய 01.01.2022 முதல் 31.12.2022 முடிய காலள்கில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 12.08.2024 அன்று மாலை 2 மணியளவில் நெ.89.54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை–600 024 என்ற விலாசத்தில் எழும்பூர் 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

Mathaji, 5, Madha Koil Street, Nerkundram, Chennai-107 என்ற அடகு வணிகர் வசம் நாள் என்ற அடகு வண்கா வசம நாள் 1.01.2022 முதல் 30.06.2023 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 14.08.2024 அன்று மாலை 3 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

பெயர் மாற்றம் Old Given name: Fazlur Rahman Surname: Chinna Kolantha Jabbar, தந்தை பெயர்: Abdul Jabbar பிறந்த தேதி:04.05.1967, நெ.18 பறந்த தேது.04.03.1367, இந்.16 கோசா தெரு, மேல்விசாரம் —632509 ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு. என்ற முகவரியி நான் இனி ABOBAKKAR MOHAMED

RAFEEQ AHMED,

## பெயர் மாற்றம்

SAVITHRI (Given Name)

பெயர் மாற்றம் HARISH KRISHNAN

POOJA BORA DHARAM Akshay Kumar,

RATHNAA RAVINDRAN, கணவர் பெயர்: Madipakkam Rajakrishna F-5 2வது மாடி, தி.நகர், சென்ன –600 017. என்ற முகவரிய

## Akshayanachiyar Thangavel

பெயர் மாற்றம் MUK111. தந்தை பெயா: பிறந்த தேதி: 13.04.1501, நெ.7/42A, ஆரோக்கிய மாதா கொ, காளியம்மன் நகர், சென்னை தெகு, காளியம்மன் நகர், பொழிச்சலூர், சென்னை –600 074. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி GOVINDASAMY

## MURTHY KAMALAKANTHAN

பெயர் மாற்றம்

MAHESWARAN, தந்தை பெய Kunchitha Patham, பிறந்த தேதி: Outchilla Patnam, பற்றத்த தேத்: 20.05.1980, நெ.7, சரோஜாம்மாள் நகர் சாமி ரெட்டி, கண்டிகை, பெட்டிக்குப்பம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் – 601 201. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHFSWARAN KUNCHI MAHESWARAN என்று அழைக்கப்படுகிறேன்

--அழைக்கப்படுகிறேன்.